

மங்கலக்குறிச்சிப்


பொந்துல்நிதுழ்ச்சி



ஆக்ஷயோ
நாவலர், ச. சோ. பாரதியார்

மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

(இரு செய்யுட் கதை)



ஆக்கியோர்

நாவலர், இளைச்சிமூர், பேராசிரியர்,
ச. சோ. பாரதியார், எம். ஏ. பி. எல்.,
உயர்மன்ற நீதிவாதி

முதற் பதிப்பு

(பதிப்பு உரிமை செய்தது)

விலை ரூபா ஒன்று

முகவுரை

“மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி” என மங்கலச் சொல்லும் எதுகை நலமும் தொடர்பு பெற, இன்னிசையோடு கேட்பார் உள்ளத்தைப் பினிக்கும் தலைப்பைக் கொண்ட இச்சிறு காவியத்தின் ஆசிரியராகிய உயர்திருவாளர், நாவலர், சோமசுந்தரபாரதியார் அவர்களைத் தமிழ் நாட்டிலும், தமிழ்க்கலையும் உணர்ச்சியும் பரவிய பிறநாடுகளிலும் தெரியாதவர் எவருமிலர் என்றே கூறலாம். இவர்கள், இந்த நூற்றுண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ்த் தொண்டாற்றியும், ஆங்கிலநூற் புலமையும் பல்கலைப்பயிற்சியும் நிரம்பி உள்ள புலவர் பெருமக்களில் முதலில் வைத்தெண்ணைப்பெற்றும் புகழோங்கித்திகழ்ந்தும், இருபெருஞ் செல்வமும் ஒருங்கெய்திய பெரியார் ஆவர். இவர்கள் இளமைப் பருவம்தொட்டே “வண்டல் பயில்வன எல்லாம் வளர்மதியம் சடைக்கணிந்த, அண்டர் பிரான் திருவார்த்தை” என்னும் தெய்வப்புலவர் திருமொழியை ஒட்டி, “வண்டல் பயில்வன எல்லாம் செந்தமிழின் வளம் பேணல்” எனக் கூறும்வண்ணம் தமிழ் நூல்களைப் பயில்தலும், ஆராய்ச்சி செய்தலும், நுணிகி உண்மைகளைத் துணிதலும், பழங்குமிழர் பண்புநலம் கண்டு வீறுகொண்டெடுங்கு காண்போரும் கேட்போரும் வியந்து தன்னைப் பின்பற்றித் தமிழ்ப்பணி செய்யும்படி சொல்லாடலும், ஆகிய பொழுதுபோக்கையே மேற்கொண்டு வந்துள்ளார்கள். இதுபோது “தேசியகவி” எனப் பல்லோரும்புகழும் உண்மைத் தமிழ்க்கவிஞர் காலம்சென்ற சுப்பிரமணியபாரதியார் அவர்களும், நம்நாவலர் பாரதியார் அவர்களும் மதலைப்

பருவமுதலே ஒன்றிவாழ்ந்து, இடைவிடாது பல்வகையிலும் தமிழ்ப்பணிகள் செய்தவர்கள் ஆவர்கள். பாவலர் பாரதியார் அவர்கள் கவிவன்மையையும், நாவலர் பாரதி யார் அவர்களின் ஆராய்ச்சித்தெளிவையும் சொல்வன்மையையும் இனைத்துப்பேசி மகிழ்வது தமிழறிந்த பெருமக்களுக்கு வழக்கமாக இருந்ததும் இருப்பதும் ஆணங்களை.

நம் நாவலர் அவர்களின் இளம்பருவச்சூழலும், பள்ளிப்பருவப் பயிற்சியும், கல்லூரிப்பருவப் பல்கலைவளர்ச்சியும் அவர்களைத் தமிழ் அண்ணையின் தனிமகனுக ஆக்குவதற்கு ஏற்றனவாயிருந்தன. இளமையில் கலைநலம் பெற்ற இளைஞரோடும், கருத்து முதிர்ச்ச புலவரோடும், உள்ளம் உயர்ந்த வள்ளல்களோடும் இடைவிடாதுபயின்ற இவர்களது நுண்ணறிவும் உள்ள விரிவும் பெருங்கலமெல்லாம் ஒருசேரப்பெற்று வளம்பட நாஞ்சும் வளர்வ வாயின. பள்ளி, கல்லூரிகளில் நல்லாசிரியர்பால் பயினுங்கால் இளமையிலேயே பண்புபெற்ற இவர்கள் நுண்ணறிவு, ஆண்ற ஆங்கில ஆசிரியர் அன்புறவாலும் பழக்கத்தாலும் தொடர்பாலும் மிகமிக வளர்ந்து உயர்நிலையை அடைவதாயிற்று. இயற்கையாக அமைந்த தமிழ்ப்பற்றும் வீரமும் பண்பட்ட நுண்ணறிவோடு பரந்த நூற்பயிற்சியும் கலங்கு, ஆரம்கிற பொதியிலின் இளங்காலெண்ண வளர்ந்து நறுமணத்தொடு தமிழகமுழுதும் பரவி ஏலம்தரலாயின. தமிழ்நாட்டுக்கோ, மொழிக்கோ ஏதேனும் இமுக்கோ இடைஊரே தோன்றுங்காலத்து இவ்விளங்கால் வெய்ய கோடை மேல் காற்றுக்கவும் சூறையாகவும் சூழன்று அவ்விடுக்கண்களைத் தூற்றிச் சூழும் கடவில் ஏறிந்து ஏமம் செய்து மகிழ்வதும் உண்டு.

நம்சவலர் வழக்கறிஞராகப் பலதுண்டு தென்பாண்டி ஈட்டில் திகழ்ந்து, நாள்தோறும் வளரும் வருவாயைப் பெற்று வந்தும், அதன் பயனையும் புகழையும் சிறிதும் கருதாமல் தமிழ்ப்பணி ஒன்றையே பெரிதும் பேணி, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என்னும் தண்டேணுக்கோடு அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்தலைமைப் பேராசிரியராக அமர்ந்து தொண்டாற்றிப் பெரும் புகழ் கொண்டதும், அங்கு அவர்கள் தொடர்பால் நூற்றுக்கணக்கான மாணவர் கல்விப் பயிற்சியோடு வீர உணர்ச்சியும் பெற்று உலவுவதும் நம்மவர்க் கெல்லாம் பேரானந்தத்தை விளைவிப்பதாகும்.

இய்வுபெற்ற காலத்தில், “கூடற்சுடபால் பரங்குன் றின் பாங்கர் பழனம்சூழ்” பசுமலையிருக்கையில் அமர்ந்து, நெறியும் நிரலும் கொண்ட வாழ்க்கையில் தமிழ்த் தொண்டாற்றிவருவது, காண்பவர்க்கும் கேட்பவர்க்கும் களியூட்டுவதாகும். தம்பெயர்க்கேற்ற பேராழ கோடு மதியழகும் பெற்று, முதுமைத்தெளிவும் இளமை உளவளரும் கொண்டு, தம் இருக்கையில் இன்பப் பெருக்கொடு சுவடி களைத் துருவிப்படிப்பதும், கண்ட உண்மைகளைத் தேனின் இனிய சொல்லில் வேண்டுமில் வேம்பும் கலந்து அருகய விருப்போர்க் குணர்த்துவதும் ஆர்வமுடையவர்க் கெல்லாம் பேருவகை விளைப்பதோடு, அங்கிலையை மாத்தால் நினைப்பவர்க்கும் அளவிறந்த ஆனந்தம் உண்டாக்கி வருவானாகும். இப்பெருந்தகையார் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல அரிய அறிவினிக்கும் நூல்களியற்றி, அவற்றுள் ஒரு சிலவே வெளியிட்டுள்ளார். ஏனையவை எல்லாம் வெளிவரச் செய்வது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

இப்போது அவர்கள் வெளியிடும் “மங்கலக்குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி” என்னும் சிறுகதைச் செய்யுள், தமிழகத்தின் தென் பகுதியில் செல்வமிகு வாழ்க்கையின் சில கூறுகளையும், சூடிப்பிறப்பின் சால்பையும், இடைநடுவே காணப்படும் எளிய இனிய இயல்பையும், இழிதகவுடையார் பழிவளருள்ளப் பான்மையையும் கல்ல சொல் ஓஹிய மாய்க் காட்டுவதாகும். பொருட்சிறப்பினும், உண்மை கானும் ஊக்கத்தினும், ஆராய்ச்சித் திறமையினும் வன்மை யுற்ற உளக்கருத்துணர்த்தவரும் சொற்கள் எவ்வளவு எண்ணி முயன்றுலும் தம் இயற்கை மாறமுடியாதாகவின், இப்பாக்களில் சொல்லின் நொய்மையும் பொருள் எளிமையும் காண இயலவில்லை. இதை ஒரு குறையாகக் கொள்வதும் ஒண்ணுது. அதுவுமன்றி, இது அவர்கள் விளையாட்டாக எழுதிய செய்யளாகலானும், இடையீடுற்ற பலதுண்டு களுக்கு முன் பின்னாக இயன்ற பாக்களாகலானும், எல்லோருக்கும் இனிக்கப்போகி எளிதில் புகழ்பெற விரும்பாது உண்மை அறநோக்கில் ஊன்றி உறைத்த உணர்வுறும் உரனுடை உளக்கிளர்ச்சியான் எழுவன் ஆகலானும், இப்பாக்களை இப்பண்புகளைக் கருதி அளந்தறிவார்க்குப் பல இடத்தும் நலங்காண இயலும்.

“பேசும் மனிதருடன் உலகில் பிறந்து தவழ்ந்துநடங்தோடி, வீசும் பொதியை வளி ஊர்ந்து...திகழும் தமிழனங்கு,”

“விருத்தர் வியந்தனர், நன்மடவார் விழியில் அவனை வரவேற்றார்”.—“சோதினிறைந்த முகத்தறிவு சுடரும் விழி களிலோர் துயரும். —“அறத்திற் கணியும் உயர்காதல்” —“அருளின் உரு ஒளிரும் அறிவே”.—“விரல்கள் உளரா

என் உள்யாழ்ப் பண்ணே”.—“பாசி படருவது போலப் படிருநிறை மனத்தள்”.—இவைபோன்ற தொடர்களில் இனிய சொல்லும் கனியும் கருத்தும் ஒன்றி என்றும் உவகைதரும்.

“அறத்தில் கனியும் உயர்காதல்” என்று நம் நாவலர் கூறும்பொழுது, காதலின் உண்மை இலக்கணத்தை சூத்திரங்களாய் வெளியிடுவதுபோல் தோன்றுகிறது. காதலின் அடிப்படை அறமே என்பதும், அறத்தில் வேறான் ரூத காதல் கனிதராதன்பதும், அறம் வேறும் அதன் கனி காதலுமாகத் தோன்றும் வழி ஒன்றி கீலதான் இனிய காதற்கணி பழுக்கும் என்பதும் அடங்கக்கூறி, அறத்தின் வரம்பும் காதலின் எல்லை இல்லாச் சுவையும் விளக்கி, அற வரைவில்லாது துய்க்கும் காமச்சவை எங்காரும் மன்னும் சீரோடு சிறப்பைத் தராதன்பதும், இன்னும் இன்ன இனிய பல உயர்ந்த கருத்துக்களும் ஊன்றிச் சிந்திப்பார் உள்ளத்தில் வியப்பை விளைத்து நயப்பைத்தரும். கனிந்த உள்ளக்கவிகள் எல்லாரும் பொருளான்றிலேயே கருத்தை நிறுத்திச் சொல்லிப் பொருட்படுத்தார் என்பது கவிச் சுவை உணர்வார் துணிவு என்பதும் இங்கு நாம் நினைவு கொள்ளவேண்டும்.

இது அளவால் சிறு நூலாதலின், யாவரும் தாமே இதை முழுதும்படித்து இன்புறவேண்டும் என்றெண்ணி இன்னும் பல எடுத்துரைக்கவிரும்பாது விடுகின்றேன். இந் நூலாசிரியர் ஆராய்ச்சித்திறமும் வாழ்க்கை உயர்வும் இவர் களோடு பயிலும் பேறுடையவர்கள் உவந்து பாராட்டுவதால், தமிழகமுழுதும் தெரிந்து மகிழும் வண்ணம் தங்கள்

இய்வுகாலத்தில் தம் வாழ்க்கை வரலாறு ஒன்றெழுதி வெளியிடு வார்களாயின், தமிழ்நாட்டுக்குப் பெரும்பயன் தருவதாகும். தமிழ்ச்சங்கம் அமர்ந்த தமிழ்ப்பெரும் கடவுளாம் ஆலவாய் அண்ணல், கம் நாவலர் அவர்கட்கு நீடிய வாழ்நாளும் வன்னுடலும் ஏனைய இன்பங்களும் மேன்மேலும் வளரச்செய்து தமிழ்ப்பணி இடைவிடாது செய்ய அருளும் வண்ணம், அவன் அடிகளை வணங்குகின்றேன்.

மயிலை

10—2—47 }

—நீ. கந்தசாமி பிள்ளை

இம்முகவரை எழுதி உதவிய தஞ்சைப் பள்ளியிரகா மிராசதாரும், தெள்ளிய தமிழறிஞரும், கரங்தைத்தமிழ்ச் சங்க முதல் வினையாளருமான—திருவாளர் நீ. கந்தசாமி பிள்ளை அவர்களுக்கு என்றும் கடப்பாடுடையேன்.

—ச. சோ. பா.



நாலா சிரியர்
ச. சோமசுந்தர பாரதியார்

மண் னுரை

இப்பனுவல் முழுதும் இப்போது புதிதாய் நான் எழுதினதன்று. என் “மாரி வாயில்” முன் னுரையில் சொன்னபடி, 1909-ம் ஆண்டில் குமரித்துறையில் தொடங்கி முடிவுக்குமல் நின்றுபோன ‘புதினக்’ கதையில் “மங்கலக்ஞரிச்சிப்-பொங்கல் விழா” எனும் தலைப்புடன் சில பாக்கள் எழுதப்பட்டிருந்தன. நான்கு வாரங்களுக்கு முன் அவற்றைச் சில நண்பர் படிக்க சேர்ந்தது. அவர்கள் அப்பாட்டுக்களைப் பாராட்டியதோடு, அக்கதையில் கண்ட பொங்கல் விழா நாளின் நிகழ்ச்சிகளை மட்டுமாவது எனிய நடையில் பாடி ஒரு சிறு பனுவலாக வெளியிடுமாறு வற்புறுத்தித் தூண்டினர். அப்பாக்களைப் படிக்கக் கேட்ட என்பெண்களும், அந்நண்பர் வேண்டுகோளை ஆதரித்துப் பாடித்தரத் தூண்டினர். அதற்கு இணங்கி, 150 பாட்டு வரை இயற்றியும், முன் எழுதியவற்றுட் சிலவற்றைப் பொருத்தம் நோக்கித் திருத்தியும், அமைத்தது இத்தாழிசைக் கொச்சகச் செய்யுள். இப்பாக்களை வண்ணவகை எனக்கொள்ளினும் இழுக்கில்லை.

நண்பர் வற்புறுத்திய நடை எனிமை நாட்டத்தால், இச்செய்யளில் கவிச்சுவையும் பொருள் வளமும் குறையலாம். உணர்வின் செறிவு நெகிழ்வுக்கேற்ப, இறுக்க இளக்க மொழிஆட்சி செய்யுளுக்குச் சுவை தரும். ஆனால் பிழை விலக்கி எழுதுவதே பிசுகெனக் கருதும் புதிய தமிழ், பாட்டில் செய்யுள் மொழிக் கலப்பைத் தவறென

(e)

வெறுப்பர். ஆதலால், செறிவுக்குரிய செய்யுள் மொழி யைச் சுருக்கி, பிழையற்ற பேச்சுவழக்கில் இப்பனுவல் பாக்கள் அமைச்துள்ளன.

இது அகத்தினைச் செய்யுளாதவின், இதில் தலை மக்கள் “சட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார்” ஆயினர். இச்செய்யுள் அகப்பகுதியில், ‘நிகழ்ந்தது கூறி நிலையில்’ எனும் துறையில், தலைவி கூற்றாகும். இது தொல்காப்பியர் கூறும் ‘சேரி மொழியாற் செவ்விதிற் கிளங்கு

இதல்வேண்டாது குறித்தது தோன்றும் ‘புலன்’ வகையாகும். ‘விருந்து’ வகை எனினும் பொருந்தும்.

இப்பாக்களை எழுதி உதவிய நண்பர் வேந்தன் பட்டி வித்துவான் பெரி. சிவனடியான் செட்டியார், அன்னுமலைப் பல்கலைக் கழக ஆசிரியர் வித்துவான் வெள்ளை வாரணர், இருவருக்கும் கடப்பாடுடையேன். நான் கேளா மலே, அன்புரையாக இதற்குப் பாயிரம் பாடித்தந்த அன்னுமலைப் பல்கலைக் கழக ஆசிரியரும், புலவர் பரம்பரையி னருமாகிய வித்துவான், பத்துநூற்றுப் பொன்பரிசாளர் அருளைசலம் பின்லை அவர்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும்.

இளசைக்கிழான்,

ச. சோ. பாரதி

கதைச் சுருக்கம்

பொதியமலைச்சாரல்; தெற்குமலைவாரம்; வட்டமலை வளாகம்; அதில் பழமையான சிற்றார், மங்கலக்குறிச்சி. அங்கு கண்ணுக்கினிய காட்சிதரும் ஒரு பெரிய வீடு; அது, உயர்குடிச் செல்வ வேளாளர் ஒருவருடையது, அதைப் பண்ணையார் மாளிகை என்பர். பண்ணையார் புக்கூடு வாழ்ந்து மாண்டனர். அவருக்கு மக்கள் இருவர். மூத்தவர் அமைதியும் அருளும் நிறைந்தவர். அவருக்கு ஆண்மகளில்லை; இளையவர் ஈடுவயதில் கால மானுர். அவருக்குப் புதல்வர் இருவர், புதல்வியர் இருவர் பிறந்தனர். அவருள் மூத்தவரின் முதல் மனை விமகப்பேறின்றி மரித்தாள். மகவாசையால் தன் முதுமை கருதாது ஓர் ஏழைப் பெண்ணைப் பொருள்கொடுத்துப் பெற்று மறுமணம் புரிந்தார். சில ஆண்டு கழிந்து பிளை இல்லாமலே இறந்தார். இளையவர் சமர்த்தர், அறம் திறம் பாடுளத்தர். தனக்கு மனமொத்த பெருங்குடிப் பெண்ணை மணங்து வாழ்ந்து வந்தார். தமைபரின் இளையரள் தன்னைத் தவரூக விரும்ப, இணங்காமல் மறுத்தார். அதை வெறுத்த இளையாள் தன் கணவருக்குத் தலையணை மந்திரம் ஒத்தினான். அவர் தம்பிபால் மனம் மாறுபட்டார். அது கண்ட இளையவர், சூல்கொண்ட தன் மனைவியுடன் வெளியேறி இலங்கை சென்று தங்கினார். பெரும் பொருளீட்டினார்.

அங்கு அவருக்கு மகன் பிறந்தான். அவன் பிளைப் பருவம் செல்வ விளையாட்டில் கடந்தது. பள்ளிப் பருவம் படிப்பிலும் உடற்பயிற்சியிலும் ஈடுக்குத்து. பிறகு அவ

னைத் தந்தை உயர்தசக் கல்விக்கு மேல்நாட்டுக் கனுப்பி னர். அங்குக் கலைகளில் முதன்மை பெற்று மீண்டான். சால்புகள் மிகுங்க அவனுல் தங்கள் பழங்குடிப் பெருமையை புதுக்கிப் பெருக்க விரும்பினான் அவன் தாய். தங்கள் தாய் நாட்டில் அவன் நல்ல பதவி பெற்று வீறு பெறச் செய்யும்படி தன் கணவரை வேண்டினான். அவரும் உடன்பட்டு முயன்று உதவினார். பிறகு மகனை முதலில் மங்கலக்குறிச்சியில் பெரிய பாட்டரை வணங்கி, அவர்வாழ்த்துப் பெறும்படி அனுப்பினார். அவனும் அங்குப் போக்கான். பேரன் பாட்டரைக்கண்டு தண்டனிட்டான். அவரும் அவனை மகிழ்ச்சு வரவேற்ற வாழ்த்தினார். அவனே ஈம் பாட்டுத் தலைவன்.

முத்தவரின் இளையாள், தன் கணவர் பண் ஈன ச் சொத்துக்கள் அனைத்தையும் தானே கவரக்கருதினான். தன் தந்தை கணவருக்குக் கடன் கொடுத்ததுபோலவும், அக் கடனுக்குப் பண்ணைச் சொத்து முழுமையும் கணவர் வீற்று போலவும், சில ‘மலரணை’ப்பத்திரங்கள் பிறப்பித்தான். தந்தையிடமிருந்து சொத்துக்களைத் தன் பெயருக்கு எழுதிவாங்க எண்ணினான். தற்செயலாய் அவள் தந்தை இறந்தார். சொத்துக்கள் தன் மாற்றாக்காய் மகனை அண்ணருக்கு இறங்கும் என அறிந்து அஞ்சினான். அண்ணரிடம் அதிக அங்பு காட்டினான். பிறகு மெல்லப் பத்திரங்களைப்பற்றிக் குறிப்பிட்டான். ‘கணவரின் தாயத் தார் சொத்துக்களை அடையாமல் தடுக்க அப் பத்திரங்கள் பிறப்பிக்கப் பெற்றன; தந்தை தன் பெயருக்கு மாற்று முன் இறந்தார். தாங்கள் அவற்றை எனக்கு மாற்றித் தரவேண்டும்,’ என்று, அண்ணரை அவள் செருக்கினான்.

தங்கையின் வஞ்சம் அறிந்தார் தமையர். தங்கைபோல் வந்த சொத்தும், தான் தேடிய பொருளும் தனக்குப்பிறகு தன் ஒரே மகனுக்கும் அவள் கணவனுக்கும் ஆகும்படி மரணமுறி (Will-லூயில்) எழுதினார். அதுவும், வயது வந்து அவள் விரும்பும் கணவனை மனந்தால் மட்டும் ஆகும் என்றும், அன்றேல் அச்சொத்துக்கள் தனக்குதலி செய்த தன் இளைய மைத்துனர் வழியைச் சேரும் என்றும் வரையறுத் தெழுதினார். அதை அறிந்த தங்கை சினந்து தமையரையும் அவர்மனைவியையும் ஈஞ்ச அருத்தி மாய்த்தாள். அவள், கணவன் இறங்தபிறகு, தன்தாய்வழியில் ஏழை உறவின ணை பண்ணை உழவுளைது உறவாடிக் கருவுற்றார்கள். ஊர் அலருக்கு உட்கினார்கள். தல யாத்திரைக்குப் புறப்பட்டாள். அயலூரில் ஒரு மகனைப் பெற்றார்கள். உழவன் தங்கை ஒரு கைம்பெண்ணுக்குப் பணம் கொடுத்து, அம்மகவை அவள் மகனுக வளர்க்கச் செய்து திரும்பினார்கள். சில ஆண்டு கழிந்து, தன் மகனை அவ்விதவையிடம் வாங்கி, பிள்ளையில்லாத கணவர் குழிக்கு ஊரறியப் பிள்ளை கூட்டி வைத்துக் கொண்டாள். தன் மகனுக்குத் தனக்குப்பின் அத்தனை சொத்தையும் சேர்க்க வேண்டும் என்பது அவள் ஆசை. அதற்காகத் தன் தமையன் மகனை அம்மகனுக்கு மனம் செய்து, அவளோடு சொத்தை எல்லாம் அவனடையச் செய்ய எண்ணினார்கள். அதற்காக அம்மருகியைக் கொல்லாமல் தன் ஆதிக்கத்தில் வைத்து வளர்த்தாள். அப்பெண்ணே இப் பாட்டின் தலைவி.

இவ்வாறிருக்க, பொங்கல் விழா வந்தது. விடியும் வேளையில் ஆற்றுக்கு “தை நீ” ராடுச் சென்றார்கள் தலைவி.

இருட்டில் வழுக்கிச் சுருட்டும் சூழியில் விழுங்தாள். வெள்ளாம் இழுத்தது. அந்ரேம் குளிக்கவந்த தலைவன் கரையில் நின்றான். ஆற்றில் குதித்து விழுங்தவளை ஏஞ்சி நீந்திக் கரைசேர்த்தான். இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு காதல்கூர்த்தார். எனினும், அங்கே அவளிடம் அங்நிலையில் தனியே பேசுவது தகுதி அன்றென நினைத்துப் பெருந்தகை பிரிந்தான். தலைவி தன் வீடு போந்தாள். அங்குப் பொங்கல் உண்டாட்டு முடிந்தது.

அவ்வூரில் மாலையில் ஐயனார் கோவில்முன் வழக்கமாய் நடக்கும் விடலையர் போட்டி விளையாட்டைப் பார்க்கப் போகும் மகளிரொடு தலைவியும் வந்தாள். போட்டியில் எல்லோரையும் விடத் தலைவன் சிறந்து வாகை சூடு விளங்கினான். அன்றங்குப் புதிய வேங்கை ஒன்றையும் தனியே மலைந்து கொன்று அரூந்திறல் காட்டினான். அதனாலே தன் விற்றிரமும் விரகமும் விளங்க ஒரு மூலை கூடு கொத்தை அம்பால்ளய்து தலைவி சூழலில் செருகினான். யாவரும் அவனைப் போற்றினார். விளையாட்டு முடிந்ததும் தலைவி வீடுபோந்தாள். அவள் மாமி, அரங்கில் நடந்ததை அறிந்து தலைவியையும் அவள் மாண்ட தாயையும் பலவாறு பழித்தாள். அப்போது அங்குவந்த முதியளான தலைவி யின் சித்தி, அம்மாமியைக் கடிந்து, அவளின் பொல்லாங்குகளை எல்லாம் எடுத்து விரித்து இடித்துரைத்தாள். அன்று முற்பகலில் தலைவி வளையை உழவன் திருடியது வெளிப்பட்டு, அவனைக் காவலர் பிடித்து அடித்தனர். அடிபொருமல் சூடு வெறியில் மாமியின் காதகக் கதைகளைக் கூக்கினான். அவைகளையும் அம்முதியோள் தன் மைத்

துனிக்கு விளக்கி, விரைவில் தூக்குத் தண்டம் அவருக்குக்-
கிடைக்கும் என அறைந்து அச்சுறுத்தினள்.

அதற்கிடையில் தலைவனுக்கு வெற்றிமாலை சூடு, இளைஞர் அவனை ஊர்வலமாக உலரவரச் செய்து பாராட்டி னர். அதைப்பொருமல் கைம்பெண் பெற்ற கயமகன் தலை வனைக் குத்தினான். இளைஞர் குத்தினவனைக் குழமத்துக் காவற்கூடத்தில் அடைத்தார். தலைவனை மருத்துவர் புண்-
னைத்தைத்துப் பாட்டர் வீட்டில் சிகிச்சை செய்தார். உணர்விழுந்த தலைவன் மயக்கத்தில் தலைவி பெயரைச் சொல்-
விப் புலம்பினான். மருத்துவர் சொல்படி பாட்டர் அனுப்-
பிய மருத்துவப்பெண், தலைவியின் மாமி வீட்டில் வந்து
தலைவிக்கு அவன் நிலைமையை அறிவித்தாள். தலைவியும்
அவள் சித்தியும் மருத்துவப் பெண்ணும் பாட்டர் மாளி-
கைக்கு வந்தனர். அங்கே மருத்துவர் தூண்ட, பாட்டர்
வேண்ட தலைவி பரிவால் தலைவனை அருகமார்ந்து இங்கித
இன்னுரைகளால் உயிர்ப்பித்தாள். அவனும் தெளிந்தான்.
தனித்த இருவரும் காதலால் உளங்கலந்தொன்றி உவந்த-
னர். பாட்டரும் சித்தியும் வாழ்த்தினர். மாமி தணக்கு-
வரும் தண்டனைக்கு அஞ்சித் தற்காலை செய்து
மாண்டாள்.

இவ்வாறு நிகழ்ந்தவற்றைத் தலைவி, மனாந்து மனை-
மாண்பு பெற்று வாழுங்கால், தன் தோழிக்கு கூறினாள்-
அக்கற்றே இச்செய்யுளின் பொருள்.

சிறப்புப் பாயிரம்

அண்ணுமலைப் பஸ்கலைக் கழகத் தமிழர்சிரியர்
வித்துவான், அருளுசலம் பிள்ளை அவர்கள்

அன்பு ரை

“நாவலர், உயர்திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள் இயற்றிய ‘பொங்கல் விழாப்’ பாராட்டுப் பாக்கள்.

“ஆய்ச்தாய்ச்து சொற்பெய் தமைத்த விருந்திதனைத் திந்தேன்பெய் தட்டதொரு சிற்றுணவா—மாந்தி உவப்பர் தமிழறிஞர், ஒண்பொருள்தேர்ந் துள்ளம் நிவப்பர் சுவைப்பெருக்கில் நின்று.

(1)

“உலகியலும் மக்கள் உள்பாங்கும் காதல் நிலைஅரும்பி முற்றும் நெறியும்—விலக்கில்லா ஊழின் வலியும் உரைத்திறனும் ஓவியம்போல் சூழும்இந் தூலகத்தே தொக்கு.”

(2)

“நாவலர் என்றார் நவிலும் திறம்கண்டோர், பாவலர் என்று பகர்வேமால்—மூவா மருந்துவிளை சிற்றார் மருங்கமர்வோர் செய்தி திருந்த அமைத்தமுறை தேர்ந்து.

(3)

“எங்கள்பே ராசன், இளைச்சிழான், வாகைத் தொங்கல் புனைசோம சுந்தரன்னன் — ரெங்கும் புகலும் பெரியோன் புதிதுபுனைந் தியாத்த தகவுள்நால் வாழ்க தழைத்து.”

(4)

(ஒப்பம்) மு. அருளுசலம் பிள்ளை

அண்ணுமலைநகர் }
8-12-1946 }

தமிழர்சிரியர்
அண்ணுமலைப்பஸ்கலைக் கழகம்

சோனூர் ஜமீன்தாரும், பெருங்குடித் தனவணிகச் செல்
 வருமான—திருவாளர் பெ. ராம. சி சிதம்பரம் செட்டியார்
 அவர்களுக்கு
உரிமை உரை

“இரவைப் பயந்துநிதிக் கிழவன்
 எதனையும் வேண்டாமல் ஈந்து
 அரவை அணிந்துமகிழ் அரனுக்
 கண்பன் என அளகை உறையும்
 கரவை இகழ்ந்து, கலை வளர்க்கக்
 கருதி உலகில்வரு தரு, பால்
 பரவை இகழ்ந்துவிரி புகழார்
 பருணிதன் சிதம்பரன் பாரி.

(1)

“பாரில் புகழ்விரும்பிப் பலரும்
 பணத்தை விரயமிடப் பார்ப்போம்;
 காரில், கைமா றெதுவும் கொடையால்
 கருதா தறிஞர் அற வோர்பால்
 நேரில் பழகிப் பிறர் அறியா
 நிலையில் புலவர்பெற நினையாச்
 சீரிங் குதவும்வண்மை அறத்தின்
 செம்மல், சிதம்பரன்மெய்த் திருவன்.

(2)

“திருவை அறத்தினும் நல் அறத்தைத்
 திருவினும் செய்துயரும் திறலோன்,
 பொருஷில் தமிழ்கமழும் பாவைப்
 பொருஞ்சும் பதமும் பதம் பார்த்து,
 பருவ மழைமகிழும் பயிர்போல்,
 பாடும் புலவர்உளம் உவப்ப
 மருவிச் சுகவமதிக்கும் மகிழ்நன்
 மணக்க இப்பாழ்மைப் படுப்பேன்.

(3)

இளசைக்கிழான், ச. சோ. பாரதி.



கோனூர் ஜமீன்தார்

திரு. பெ. ராம. சி. சிதம்பரம் சேட்டியாரவர்கள்.

பொருள்க்காட்டு.

| எண் | பொருள் | | பக்கம் |
|-----|--|-----|--------|
| 1. | வாழ்த்தியல் | ... | 1 |
| 2. | நிலமும், பொழுதும் | ... | 2 |
| 3. | காட்சியும், காதலும் | ... | 3 |
| 4. | பொங்கல் விழாப் போட்டி விளையாட்டு | ... | 5 |
| 5. | தலைவன் கணையால் தலைவிக்குக் கண்ணிசுட்டல் | ... | 7 |
| 6. | மனையில் தலைவியை மாமி பழித்தல் | ... | 9 |
| 7. | மாமியைத் தலைவியின் சித்தி மறுத்துரைத்தல் | ... | 10 |
| 8. | தலைவன் உலாவரத் தலைவி மலர்பெய்தல் | ... | 11 |
| 9. | மாமி வசவு | ... | 12 |
| 10. | மாமியைச் சித்தி வசைகூறல் | ... | 15 |
| 11. | மருத்துவப் பெண்வர்து சூத்துப்பட்ட தலைவன் நிலைகூறல் | ... | 19 |
| 12. | தலைவனைக் காணத் தலைவி பாட்டர் வீடு வருதல் | ... | 21 |
| 13. | தலைவனை உயிர்ப்பித்துதவ, தலைவியைப் பாட்டர் வேண்டல் | ... | 23 |
| 14. | தலைவி உடன்படல் | ... | 25 |
| 15. | மருத்துவர் வேண்ட தலைவி அருகிஞர்து அருமைசெய் துயிர்ப்பித்தல் | ... | 27 |
| 16. | தலைவன் தெளிவுக் குறிகண்டு மருத் துவப் பெண் விலகல் | ... | 28 |
| 17. | தலைவன் தெளியத்தொடங்கல் | ... | 29 |

இக

| | | | |
|-----|---------------------------------------|--------|----|
| 18. | தெருளாத் தலைவன் உருவிவளிப் பேச்சு | ... | 29 |
| 19 | தலைவன் தேறத் தலைவி கூறல் | ... | 33 |
| 20. | தெளியும் தலைவன் களியும் கலக்கமும் | ... | 34 |
| 21. | தலைவனைத் தேற்றும் தலைவியின் மாற்றம் | ... | 35 |
| 22. | தலைவன் தெளிந்து தூணிதல் | ... | 35 |
| 23. | தேர்ந்த தலைவனின் ஆர்வமொழி | ... | 36 |
| 24. | உளங்கலங்த காதலர் உரையாடல் | ... | 37 |
| 25. | தலைவன் தன் வரலாறு கூறல் | ... | 39 |
| 26. | தலைவன் தலைவினலம் பாராட்டல் | ... | 42 |
| 27. | தலைமக்களைப் பாட்டர் வாழ்த்தல் | ... | 43 |
| 28. | அவரைச் சித்தி வாழ்த்தல் | ... | 46 |
| 29. | மாமியைத் தேடி அவள் பணிப்பெண் | | |
| 30. | பணிப்பெண் மறுகல் | வருதல் | 48 |
| 31. | அவஞக்குப் பாட்டர் கூறல் | ... | 50 |
| 32. | பாட்டருக்குச் சித்தி னிகழ்ந்தது கூறல் | ... | 52 |
| 33. | துயிலாத் தலைவனைத் தலைவி கழறல் | ... | 53 |
| 34. | தலைவி மாமியின் சாவு அறிதல் | ... | 55 |
| 35. | அயர்வால் தலைவி துயிலல் | ... | 57 |
| 36. | தலைவி கணவு | ... | 59 |
| 37. | தலைவி தன் கணவுக்கு கானுதல் | ... | 60 |
| 38. | தலைவன் கணவு காணல் | ... | 61 |
| 39. | தலைமக்கள் உளங்கலங்து உவத்தல் | ... | 62 |
| | | | 65 |

பிழை திருத்தம்.

| பக்கம். | பாட்டு. | வரி. | பிழை. | திருத்தம். |
|---------|----------------|------|------------|------------|
| அ | 4 | 1 | பேராசன் | பேராசான் |
| கூ | 1 | 2 | எத்தோயும் | எதனையும் |
| “ | 3 | 8 | பாஉமை | பா உரிமை |
| 2 | 3 | 1 | மதியார் | மதியாதார் |
| 5 | 10 | 6 | என்றுரைப்ப | என்றுரைப்ப |
| 14 | 38 | 3 | தக்தோர் | தக்கோர் |
| 19 | 53 | 3 | ஊரில் | ஊரில் |
| 22 | 61 | 6 | நுமது | உனது |
| 24 | நீழ்க்குறிப்பு | 3 | அழை | அதை |
| 25 | 70 | 5 | எங்கும் | எங்கும் |
| “ | 71 | “ | துணை | துணை |
| 28 | 80 | 4 | நோயக்கு. | நோயக்கு |
| “ | 81 | 4 | வருவன் | வருவன் |
| 29 | 82 | 5 | பெண்கள் | பெண்கள் |
| 30 | 86 | 5 | விழாவில் | விழவில் |
| “ | “ | 4 | உள்ளான் | உள்ளாள் |
| “ | 87 | 8 | பிறல் | பிறள் |
| 32 | 92 | 7 | புணர்வில் | புணர்வில் |
| 35 | 100 | 7 | வருத்தல் | வருத்தல் |
| 36 | தலைப்பு | 1 | தேரின | தேர்ச்ச |
| 41 | 118 | 1 | எளை | எளை |
| “ | குறிப்பு | 1 | துண் | துணை |
| “ | 120 | 8 | உனதகுமை | உனதருமை |
| 62 | தலைப்பு | | கணவு | கனவு |

—

தமிழ் வாழ்க. மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி.

காட்டிலை

வருத்தியல்

பேசும் மனிதருடன் உலகில்
 பிறந்து தவழ்ஸ்தாடந் தோடி,
 வீசும் பொதியைவளி¹ ஊர்ந்து,
 வினையும் நினைவுகளும் வேண்டும்
 தேசும் இயலிசையும் வளரத்
 திகழும் தமிழனங்கை, அறிவு
 கூசும் அழகிளைமை இனிமை
 கூர்² அறக் கிழத்தியைத் தொழுவாம். (1)

வாழ்க உலகு, அறமும் ஒங்க,
 வறுமை பசிபிணிகள் நீங்க,
 ஆழ்க அழிவுதரு தீமை,
 அச்சும் கொடுமைவஞ்சும் அழிக,
 வீழ்க பருவமழை, என்றும்
 விளைக உணவு பொருள்இன்பம்,
 சூழ்க தமிழிருளி எங்கும்,
 துன்பம் தொலைக, தொழில் உயர்க. (2)

-
1. வளி - காற்று, பொதியைவளி-தென்றல். 2. கூர்-மிகு:
 3. அறிவைத் தலைவனுகவும், மொழிகளை அறிவின் கிழத்தியராகவும் உருவகப்படுத்தி, “அறிவுக்குத் தமிழே முதல் மணந்த காதலறத் தலைவியாவன்; அவளைத் தொழுவாம்,” என்பது இப்பாட்டின் கருத்து.

நூல்.

நிலமும்—பொழுதும்

வானம் வறப்பினுக் குன்றுத
வளங்கெழு தென்பொதியை வாரம்¹,
கானம் கணிகளோடு தேனும்,
கரும்பொடு நெல்வயலும் சனும்;
தானம் பெறுதல் அறி யாதார்,
தாளாண்மை வாழ்வுகக்கும் தமிழர்
மானம் கமழுமலை வளாக
மழிவளர் மங்கலத்தொல்குறிச்சி. (1)

ஏலம் சிராம்பு கருவாயும்²
சந்தனமும் எங்குமணம் நிசப்பும்
கோல மலைவளைந்து நிமிர்ந்து³
கோளில்⁴ அரண மதிலாக,
நீலத் திரைவிசம்பு விரிக்கும்
நேர்க்கிழக்கில் ஓர்சிறிய திறவை⁵
ஒலம் இடும்அருவி யாறே
ஒயா தொழுகிஅகழ் ஒம்பும்.⁶ (2)

பணத்தைச் சிறிதும் மதியாந்திர்,
பசியும் பிணியும் அறி யாதார்,
குணத்தை விரும்புகுடி மடவார்
குறையில் நிறையுடையர் குலவக்
கணத்தும் பிரிவரிய காதல்
களிக்கும் கடவுளரும் கருதா
மணத்தை மகிழ்தமிழர் வாழுரா,
வந்திறுக்கும்⁷ தைப்பொங்கல் விழுவு. (3)

1. வாரம் - மலைச்சாரல், 2. கருவாய் - இவைங்கம். 3. நிமிர்ந்து-
நேரே செங்குத்தாக உயர்ந்து. 4. கோளில் - பகைவரால் கொள்
எப்படுதலின்றி. 5. திறவை - திறந்த வெளி. 6. அகழோம்பும் -
அகழாகக் காக்கும். 7. இறுக்கும் - அமரும்; தங்கும்.

காட்சியும், காதலும்

பொங்கல் பெருவிழவுக் கிரவுப்
 பொழுது முழுதம்பூற்றங் காமல்
 எங்கும் புதுக்குபவர் ஆர்ப்பும்
 இரையும் பெருமழையி ஞர்ப்பும்
 கங்குல் இருபொழுது¹ சழியக்
 கடைசி விடிவதன்முன்² வானில்
 மங்கல் சிறிதகலை, மகளிர்
 மழையும் ஷ்டக் குளிக்கச் சென்றூர். (4)

வெள்ளி மூளைத்துவிடி யாழுன்
 விழவுத்தை நீராட விரைந்தேன்;
 அள்ளத் திரஞ்சும் இருட் சோலை
 ஆற்றில் இறங்கஅடி வழுக்கி
 வெள்ளச் சழிபறித்த குழியில்
 விழுந்து புதுப்பெருக்கின் வேகம்
 தள்ள ஒழுகுமெளைச் சழியில்
 தாழாமல் ஏந்திவெள்ளம் நீங்கி, (5)

கையில் மகவெடுக்கும் தாய்போல்
 காளை ஒருவனெனைத் தாங்கி
 நொய்ய அரைக்கும்நுரைத் திரையால்
 நொறுங்கிச் சரித்தகரை ஏறிக்
 கொய்யக் குனிச்துமலர் கொடுக்கும்
 குரவு மரத்தடியில் புல்லில்
 பைய நிறுத்தி அயல் படர்ந்து³
 பரிவு⁴கனிய எனைப் பார்த்தான். (6)

1. இருபொழுது - மாலையும் யாமரும், 2. கடைசி விடிவதன்முன்- இரவின் 3-ம் பொழுதான் வைகறையின் பிற்பகுதி. 3. படர்ந்து-சென்று 4. பரிவு - அங்கு.

உள்ளாம் பதைக்கலை டல் நடுங்க
 உரைவுன்றும் ஓல்லாமல் வின்றேன்.
 எள்ளற் கரியனழில் மார்பன்
 இனிய உயிரெணக்கண் நீங்தோன்
 கள்ளங் கபடமற்ற முகத்தில்
 கருணை பொழியும்விழி “கலக்கம்
 கொள்ளல்” எனவுரைக்க, நீத்தம்
 குழிழி வெழக்குதித்து மறைந்தான். (7)

கிட்டாமல் பேசாமல் காளை
 கிழக்கு வெளுக்கும் அந்த வேளை
 “தொட்டாண் டெனையெடுத்த தீட்டைத்
 தொலைக்கநீர் தோய்வதற்கு விரும்பி
 விட்டான்” எனானினைக்க, உடனே
 விரைந்து மறைய, என்றன் சின்தை
 எட்டாத ஆழத்தில் அவனை
 ஏங்கு உடன்னிந்தக் கண்டேன். (8)

காண்யாற்று வெள்ளத்தை நீங்கிக்
 கரையில் எனைச் சேர்த்தநம்பி,
 நான்நன்றி கருத பிழையை
 ஈரவெணன்று கொள்ளாமல் வெறுத்து,
 தான்யாதும் பேசாமல் தருக்கால்
 தமியன் எனைஇகழ்ந்து விரைந்து
 போன புதுமையினை எண்ணிப்
 பொருமி அழுதவிதன தூள்ளாம்: (9)

நீராடும் ஊரார்கள் காண
 சேராமல் என்மனைக்குத் திரும்பிப்
 பாராம லேவிரைய, என்பின்
 பக்கத்து வீட்டுப்பெண் தொடர்ஸ்தாள்;
 ‘பாரோடுஞ் சேராமல் தனிநீ
 யாண்டுக் குளித்தனை? என்றுறப்பத்
 தோத¹ காண் அலைக்கத் திகைத்துத்
 தெருவைக் கடங்குமனை புகுந்தேன் (10)

பொங்கல்விழாப் போட்டிவிளையாட்டு.

பொங்கல் விழவயர்ந்து விருந்து
 புறங்தங் தங்குண்டாடி யிருங்தோம்.
 சங்கம் முழங்கஅன்று மாலை
 சாத்தன்ஊர்க் கோயிலின்முன் சோலைத்
 தங்கி மலைபவர்க்கு வாகை
 தருவதைக் காணவிழைங் தேசும்
 தங்கையர் கூட்டமொடு நானும்
 நடங்தங்கோர் புல்திடரில் அமர்ந்தோம்.11

எல்லாரும் வந்தமர்ந்த பின்அங்
 கிருந்த முதியவருள் முதல்வர்
 வில்லாலும் மல்லாலும் நீண்ட
 வேலாலும் மிக்கவிறல் காட்டி
 வல்லோர்க் குரிபமுதல் வரிசை
 வாகை விரும்புங்கை அழைத்தார்.
 சில்லோர் எழுங்தவர்தம் பின்னே
 சிறுவன் ஒருவன்எழச் சிரித்தார். (12)

1. தோராத நாண் - காரணம் தெரியப்படாத நாண்; அதாவது தெளிவாகத் தனக்கும்தோன்றுமல் உள்ளத்தில் காதலால் எழு கிண்ற நாணம்.

பருத்த உடவினர் தம் வயதால்
 பல்லாண்டு மூத்தவர் அங் கிளவல்¹,
 பெருத்த புயங்களிடைப் படர்ந்து
 ஏறங்கு மெழில்மார்பன் சிரிப்பான்
 ஒருத்தன் எழுவும் நமை வெல்ல
 ஊக்கும் இவன் யார்என் றுருத்தார்;²
 விருத்தர் வியந்தனர்; நன் மடவார்
 விழியில் அவனைவர வேற்றூர். (13)

முத்தின் ஒளி தவழும் மூரல்,
 முறுவல் தவழும்எழில் முகத்தில்,
 புத்தப் புதுப்புவியை அடர்க்கப்
 புகுந்த இளங்கிங்கம் போல்வான்
 சித்தத் துரன்திகழும் சிரிப்பில்,
 செவ்வேள்³ இச் செம்மல்இவன்⁴ யாரென்
 ரெநுத்த வயதினர்கள் எல்லாம்
 உவந்து புகழ்ந்தனர் அப் போது. (14)

பல்லோரும் பார்க்க அவர் முன்னே
 பறம்பு⁵ வளைந்துயாத் திறவை
 கல்லாரு முட்கம்பி செறியக்
 கட்டி அகண்றுழந்த மடுவில்⁶
 மல்லாருங் தோள்மறவர் இறங்கி
 வரிசை முறையில் அங்கு வசுத்த
 தொல்லோர் பலகளாரித் துறைகள்
 தொடங்கித் திறல்காட்டத் துதைந்தார்⁷. 15

1. இளவல் - இளைஞன்.
2. உருத்தார் - சினங்துநோக்கினர்.
3. செவ்வேள் - மூருகன்.
4. செம்மல் - சிறங்தவன்; தலைவன்.
5. பறம்பு - மலை.
6. மடுவில் - பள்ளத்தில்
7. துதைந்தார் - நெருங்கினர்.

தலைவன் கணியால் தலைவிக்குக் கண்ணி தூட்டல்.

மல்லார்தோள் வல்லார்கள் அசைக்க
மாட்டாத கல்லை விளையாட்டாய்
நில்லா தொடுத்தினவல்⁷ எறிந்து
நெடிய தொலையில்நிலம் குழித்தான்.
வில்லால் அங் கோரம்பில் தொடுத்து
விரைமுல்லைக் கொத்தொன்றை விடுத்தான்,
எல்லார்க் கிளையவன்னன் குழவில்
இறுகச் செறித்துருவ எய்தான். (16)

எல்லார் முகத்தில் அலர்⁸ ஏகைக்கு
நாணி முகிழ்க்குமகிழ் மறைத்தேன்.
அல்லார்⁹ அளக்கெங்கிழ்¹⁰ மடவார்
அங்கெண்ணைத் தங்கண்ணைற் பழித்து,
வில்லோடு நின்றவனை அன்பு
மிதக்கும் விழிகளினால் வழுத்த,¹¹
இல்லாத செல்வமனய்தி யிழந்த
ஏழை என்னங்கி இருந்தேன். (17)

மல்லிட்டு வெல்வாரும், வரளால்
மலைவதிற்² றலைமைகொள் வாரும்
சல்லி எருதுபிடிப் பாரும்,
தத்தம் துறையில்திறல் காட்ட,
வல்லார்க்கு வாகைமலர் மாலை
வரிசையொடு முதுவர் வழங்க,
எல்லாரும் ஆர்க்குமிடை நெடிய
இரும்புப் பஞ்சர³மிழுத் திறுத்தார்,⁴ (18)

7. இளவல்-வாலிபன், விரை - விசாரணை; 8. அலர்-மலர்கின்ற; பழிக்கின்ற. 9. அல்ஆர் - இருள் அல்லது கருமை நிரம்பிய. 10. அளக்கெங்கிழ்தல் - “கூழை விரித்தல்” எனுமெய்ப்பாடு; காதலால் குழல் அவிழ்தல். 1. வழுத்த - ஸழுத்த 2. மலைவதில்-பொருதலில். 3. பஞ்சரம்-விலங்குகளை அடைக்கும் கூடு. 4. இறுத்தார் - சிறுத்தினர்.

ஆர்ப்போடு பேச்சரவம் அடங்க
 அமைதியுற் றனைவரும் அமர்ந்தார்.
 பார்ப்போர் மனம்பதறத், திடரில்
 பாவையர் பதைக்க, அயில்¹ மறவர்
 தேர்ப்பாண்டில் கூடேறிச் சீப்பைத்²
 திறக்க உறுமி வரிவேங்கை
 வேர்ப்பார்முன் முட்கம்பிப் படுகர்³
 வெளியில் குதித்துலவக் கண்டோம். (19)

வாலை அழித்தகன்ற வாயில்
 வளைந் தவள் எயிறுகள் தோன்ற,
 மாலைத் தழுலெனக்கண் அழல்,⁴
 வரிப்புலி வெறித்துநின் றஹம்,
 மேலை அமர்ந்தமுது பெரியார்
 மீளி விடலையரை ணோக்கக்—
 காலை எனை அளித்த காளை
 கதுமென⁵ நான் அஞ்ச எழுந்தான். (20)

கல்லாரு முட்கம்பி செறிந்த
 காவல் மடுவில்⁶ நடு நின்று
 பல்லார் பயங்தொருவப் புலிதான்
 பாயப் பதுங்குமுனம் பாய்ந்தான்.
 பொல்லாப் புழைவாயில் வேலைப்
 புதைத்துப் புறம்உருவத் தரையில்
 மல்லாந் தலற அதன் தலையை
 மண்ணேடு தைத்தூன்றி மலைந்தான்.⁷ (21)

1. அயில்-வேல். 2. சீப்பு-உருவு கதவு; செருகி உருவும் அடைப்பு.
3. படுகர் - பரந்த பள்ள நிலம்; 4. அழல் - ஏரிய. 5. மடு - பரந்தபள்ளம். 6. கதுமென-விரைவாக 7. மலைந்தான்-எதிர்த்துப் போருத்தான்.

எல்லாருங் கைகொட்டி ஆர்த்தார்.

என்றாம் சிறியசெயல் இழைத்த
கல்லாத கள்வன்ன வெள்கிக்

காளை முகம்கவிழ்ந்து நின்றன்.

சொல்லாத காதல்களி கூரத்

தோன்றுத வாய்முறைவல் ஊர

கில்லாதென் நெஞ்சிலங்கிற நெகிழி

நிலையாத மால்டீநித்தத்² தாழ்ந்தேன். (22)

மாலை மயங்கமதிப் பிரைமேல்

வானீல வெள்ளத்தில் நீந்திப்

பாலைப் பழித்தொவிர்வெண் பளிங்குப்

படகாய் முகில்கிழிக்கப் பார்த்தேன்;

ஆலை³ அரவமொடு புள்ளின்

ஆர்ப்பும் அடங்கிருள் அடரும்

சாலை வழித்திரும்பி விரைந்துரச்

சதுக்கம்⁴ கடந்துமனை புகுந்தேன். (23)

மனையில் தலைவியை மாமி பழித்தல்.

வீட்டிற் புகுந்தனை மாமி

வினவும் கிழவியர்கள் சூழு

“நாட்டுப் புறத்தொருவன் சிறுவன்,

நம்மூர்மறவர் பொரத்⁵ துணியாக்

காட்டில் பிடித்தபுதுப் புளிவாய்க்

கைவேல் புதைத்ததனைத் தரையில்

மாட்டி வதைத்தகதை புலையா⁶?

வல்லார் நம்ஹரவருள் இலையா?

(24)

1. மால் - மையல், 2. சீத்தம் - வெள்ளம்; அதாவது பெருக்கு,
3. ஆலை - கரும்பு என் முதலிய ஆட்டும் கருவி. 4. சதுக்கம்-நாற்சங்கி. 5. பொர - மலைய; போரிட. 6. புலை - பொய்.

“வீரன்னன் ரெல்லோரும் புகழு
 விளங்கும்உன் அத்தான் அங் கிருங்தூரப்
 பேரைப் பிறன்பறிக்க விட்டுப்
 பித்துப் பிடித்துறங்கி னாலு?
 சூரன் புதியன்னனத் துணிந்தோ
 சூட்டும் அவன்மலரைப் புனைந்தாய்பி?
 ஊரார் சிரிக்கவகை நினைந்தோ
 உவர்த்தபழி குடிக்கு வனைந்தாய்பி?” (25)

மாயியைத் தலைவியின் சித்தி மறுத்துரைத்தல்.

என்றென் செவிசுடுஞ்சொல் மாயி
 இயம்ப, இடிகேட்ட அரவென்
 ரெருங்றும் விளங்காமல் உளையும்²
 உள்ளாம் உடையவிம்மி அழுதேன்.
 நின்ற கிழவியருள் ஒருத்தி
 செருங்கித் தன்னெஞ்சிலைனப் பொருத்தி,
 “இன்று புலியடர்த்த இளவல்
 இனத்தைத் திறலை³எவர் இகழ்வோர்?” (26)

“மன்ற முதுவர்தமுள் முதல்வர்
 மார்போடனைத்தவணை வாழ்த்தித்
 தொன்று தொடர்புபல சொல்லித்
 தோழமை கொண்டாடக் கண்டோம்.
 வென்றி விறல்விளங்க விடலை
 வில்லிற் கணைவிடுத்து மூல்லை
 சென்றிச் சிறுமிகுழற் செருகச்
 செய்த திறலைனவர் வியவார்?” (27)

1. உவர்த்த - வெறுக்கும். 2. உளையும் - வருங்தும். 3. திறல்-ஆற்றல்.

“வள்ளி தனைமுருகன் விரும்ப
வானத் தரசன்மகள் வெதும்பிக்
'கள்ளி' யெனப்பழித்த கறைபோல்,
காளை களை தண்ணைக் கழிக்கத்
துள்ளித் துடிக்கும்ஒரு சிறுக்கி
தூயமனத் திவளைத் தூற்றில்,
எள்ளி இகழுஇவள் ஆளோ?”,
என்று கழறின்கண் துடைத்தாள். (28)

அவ்வேலை யில்வளியில் ஒளியும்
ஆர்க்கு முரசோலியும் எங்கும்
செவ்வே தெருநிரப்ப, மக்கள்
திரண்டு பரபரக்கும் ஆர்ப்பின்
கவ்வை¹ செனிநிரப்ப. அவ்வை²
கடிதில்முன் மாடம் எனைச் சேர்த்தாள்.
செவ்வேள்ளன் நெஞ்சமர்ந்த செம்மல்
தெருவிற் பவனிவரக் கண்டேன். (29)

தலைவன் உலாவரத் தலைவி மலர் பெய்தல்.

வீதி நிறைந்தலைஞர் ஆர்க்க,
மேடை மகளிர்மலர் போர்க்கச்
சோதி நிறைந்தமுகத் தறிவு
சுடரும் விழிகளில்லூர் துயரம்
ஒதும் பனிப்படலம்³ படர,
ஊரும்பால் வெள்ளைநிறப் பரியின்
மீது முறுவலுடன் செம்மல்
வீறு மிளிரவலம் வந்தான். (30)

1. கவ்வை - ஒலி, 2. அவ்வை - முதியோள், 3. பனிப்படலம்-
கண்ணில் படர்ந்து ஒளி மறைக்கும் கொய்ய நீர்த்திரை.

அருகு வரவும் அவன் அம்பென்
 அளகம் செருகுமலர்க் கொத்தை
 விரகு நினையாதன் கைகள்
 விரைந்தங் கெடுத்தவன்மேல் வீசப்
 பெருகும் உவகையொடு நின்றேன்.
 யின்வந்தம் மாமிழ் என்றை பிடித்துக்
 கருகு முகம் கனலக் கழறி,
 “காம வெறிபிடித்த கள்ளி! (31)

யாமி வசவு

“தெருவில் திரிபவர்கள் சிரிக்கத்
 தெரியாச் சிறுவனுக்குன் தலைப்படு
 உருவி உதிர்த்துவந்து, நானும்
 ஒழித்து நகைப்பின், அவன் உன்னை
 மருவி மகிழ்வன்ன நினைந்தோ
 மலரும் புளைந்தனை” என் றிகழ்ந்தாள்.
 வெருவி³ அமலருமுன் முதியோள்
 வெம்பித் தெழித்து⁴ மறுத்துரைப்பாள். 32
 “விடலை கணைகுழவிற் செருகி
 விட்ட மலர்க்கிவளை வைதாய்;
 தொடலைக்⁵ குறுங்தொடி²பின் அதைமுன்
 தொடுத்த கணையினன்முன் எறிந்தால்
 நடலை³ உடனதற்கும் ஈவிவாய்;
 நாவில் நாம்புமிலை உனக்கு
 கடலை நிகர்த்தவரு மார்த்துக்
 களிக்கும் இடையுனக்குக் கடுப்பேன்?» (இலி)

-
2. அம்மாமி - அம்மான் யனைவி. 3. வெருவல் - அஞ்சதல்.
 4. தெழித்து - சினந்து.
 1. தொடலை - மாலை. 2. குறுங்தொடி - சிறிய வளை (அணிந்தவன்.) 3.நடலை - பொய்; வஞ்சம்.

என்ற முதியவளை மாமி,
 ‘எங்கே இதுவரையும் இருந்தாப்? சென்ற உன் அண்ணஞ்செடு நீயும்
 செத்தீர்கள் என்றுதிதி கொடுத்தோம்;
 மன்றிற் புதுவன்மலர் சூட
 மால்கொண் டதைமகிழ்வன் மகனும்
 நின்ற பழிகுடிக்குத் தந்தாள்;
 நீயும் அதைப்புகழு வந்தாய். (34)

சன்றேர் இருவரையுங் தின்றூள்,
 இருந்து பழிவளர்க்க நின்றூள்;
 சான்றேரூள் இப்பெண்மணியின் தாய்னன்
 தமையர் தனைஇகழு லானுள்.
 ஆன்றேர் குடிப்பழியை அஞ்சி
 அண்ணர் உன் அக்காளை அகற்றத்
 தோன்று துயிர்துறந்து மானம்
 தொலையா மலேநிறுத்தி இறந்தார். (35)

கைமை¹ நிலையடைந்துன் தமக்கை
 கட்டுக் கடங்காமல் நடந்தாள்.
 பைமை² நிலைக்குரிய விதவை
 பருவ மடந்தெனனப் புனைந்து
 வையப் பழிஇகழுந்து வாழுந்து
 மானுமுடிவடைய, நீ என்
 கையில் இவளைவிடுத் தூர்மேல்
 கானும லேழுழிந்து போனுய். (36)

1. கைமை - கைம்பெண் (விதவை) 2. பைமை சிலை-தவப்பெண் சிலை,

“நானின்த நாதியற்ற³ நாயை
 நட்போடு சீராட்டி வளர்த்தேன்.
 தானுங்தன் தாய்மாரைப் போலே
 தலைதடு மாறிநன்றி இன்றி
 மானம் அழியலயிர் வாழு
 மனது துணிவள், அறம் வீழு;
 வானும்⁴ வறக்கும் இனி நாட்டில்,
 வாழ்வேது மானமுடை யார்க்கு? (37)

“வாடைட்டு மாட்சிசொலி, மண்ணில்
 வாழ்வுரிமை பெண்களுக்கு மறுக்கும்
 தாங்காட்டு நூல்⁵கள்ளன இகழ்ந்து
 தக்தோர் அரசுமொழி புகழ்ந்து
 மாநாட்டு மேடைகளிற் பேச,
 மாண்பு பெறுவினைத்து மயங்கி
 மேனுட்டுக் கல்வியைர் வென்று
 விரும்பி இவள்படிக்க விட்டேன், (38)

“சீனத்துப் பெண்ணைகி, யாரும்
 செய்யாப் புதுமைகளில் தினைப்பாள்;
 வானத் துருமாறும் முகில்போல்
 மாறிக் குழல்வேய்ந்து களிப்பாள்;
 கனக் குறைஉடைகள் தரிப்பாள்;
 கூட்டத்து நாணமைல் சிரிப்பாள்;
 ஈனத்⁶ துறையில் இவள் அளவுக்
 கிறங்கு பவரிலை” என்றி ரைந்தாள். (39)

3. நாதிஅற்ற - ஞாதி (உறவினர்) இல்லாத. 4. வானும் - மேகமும். 5. தாங்காட்டு நூல்-தாம்+நாட்டு+நூல். “நா” முன் “ம்” கரம் கெட்டது.

1. ஈனத்துறை - இழிவான நெறி.

மாமியைச் சித்தி வசை கூறல்

காது கசக்கும் அவள் வசவைக்
காயாமல் வாய்சிரித்து முதியோள்,
போதும் உனதுபுகழ் முழுதும்
பொய்யா துரைப்பன்னனப் புகன்றூள்:-
“எதும் அறியாஇச் சிறுமி
இறவா திருப்பதுன தருளா?
திதிவளைச் சேராமல் தாதை
செய்த மரணமுறித² தெருளா?³ (40)

காதல் மகள்தனக்குப் பின்உண்
கையில் மரிப்பவளனக் கருதிச்
சாதல் எதிர்பார்த்துன் அண்ணர்
தாம்சாட்டி வைத்தபெரும் பொருளை
வாதில்⁴ முறிவுகுத்த முறையால்,
வயது நிறைந்திவள்தன் வேட்கை
மீதில் மணப்பின்இவட் காகும்;
வீயில் மருகனுக்குப் போகும். (41)

“இந்த முறிஇருப்ப தாலே
இவளை வதைத் திலை, நின் மகனும்
மந்த மதிக்கிவளை ஒருநாள்
மணக்க நினைத்தனை; இவ்லையோள்
சொந்த வயதுநிறை நாளும்,
தூயள் உளம்விரும்பும் வேள்தான்
வந்து மணங்கோலும் நாளும்
வாய்த்ததித் தைப்பொங்கல் விழுவில்⁵ (42)

-2. மரணமுறி - செத்தபின் சொத்தின் வீணியோகம் விதிக்கும் பத்திரம். அதை “ஒயில்”(will) என்பது வழக்கு. 3. தெருள் - விளக்கம்-தெளிவு. 4. வாதில்-விவாதம் இல்லாதபடி 5. விழுஷ-விழா.

“மழவு¹ கெழுமில் மலர் பருவ
 மங்கை உணைந்து பெற்றூர்
 விழையும் விலைகொடுத்தென் தமையர்
 வேட்க விரைந்தன்று விற்றூர்.
 கிழவர் கொழுநர்பண மணந்து,
 கேளன் நினையவரை நெருங்கத்—
 தழுவ மறுத்தடிரை² மறவாய்,
 தமையர் மனத்துறவு சுருங்க, (43)

“காதைக் கழத்துன்து கணவர்
 கடுக்கப் பலதொடுத்துக் கெடுத்தாய்.
 குதை அறியாதென் தமையர்
 தூயோர் தன் தம்பியரைக் கடுத்தார்.
 வாதை பொறுக்காமல் அவர்இல்
 வாழ்வை வெறுத்தகல விடுத்தாய்.
 ஏதை எடுக்குத்தரைப்ப தினிலன்
 எண்ணற்ற கைதவத்தின்⁴ பெருமை? (44)

“தொழுவில் உழவன்உணைத் தழுவத்
 தோட்டத்தில் நின்றஇவள் அன்னை
 வழுவில் உளத்தள்அதைக் கண்டும்
 மனதில் மறைத்தடக்கி மறந்தாள்
 விழுமை⁵ மிகுந்துமனம் வெதும்ப
 வீணை பலபழிகள் சுமத்திக்
 கழுவ முடியாலன் காமக்
 கறையை மறைக்கனணிக் குழமத்தாய். (45)

-
1. மழவு-இளையம்.
 2. கெழுமல் - மிகுதல்; விழைதல்.
 3. புரை - குற்றம்; பெருமையுமாம்.
 4. கைதவம் - வஞ்சளை; பொய்.
 5. விழுமை - தூண்பம்; இடும்பை.

“அழகன் உழவன்றன தன்பன்

அப்பாவி இப்பெண்வளை திருடிப்
பழகிய வண்ணத்திக் கணித்தான்;

பறித்ததை வண்ணன்றன் சூதுக்
சமுகத்தில் வைத்தாடக்காவல்.

கருப்பன் பிடித்தடித்துக் குருதி
ஒழுகக் கொடிருடைக்க,¹ உழவன்
உங்காதற் காதகக்கட் டவிழ்த்தான். (46)

“உங்கள் குலமுதல்வர், இந்த
ஊருக்கு மேமுதல்வ ரோடு
தங்கு மிளவல் பிறனல்லன்;

தாயத்திப் பண்ணை அவன் உடைமை;
பங்கிலலை என்றதனை முழுதும்

பறிக்க வினைத்துனது தந்தை
முங்கு கடனுக்குது விலைபோல்
முறியும் எழுதுவித்து முடித்தாய். (47)

“தந்தை இறக்க, அவர் மூத்தாள்
தனயார் இவள்தாதைக் கிறங்கும்
பந்தம் அறுக்கங்கினத் தவரைப்

பகட்டி மருந்தருத்திப் படுத்தாய்.
அந்த முறையில் அவை இன்றிவ்
அணங்கின் தனியுடைமை யாகும்.
எந்த முறையிலும்இங் கிணிசி
இருக்க வழியில்லை, ஒழிவாய். (48)

1. கொடிரு - கதுப்பு; கணம். 2. முங்கு கடன் - முழுகவைக்கும்
கடன். (இ)ருணம்.)

“மடியில் கணம் இல்லை; அதனால்
மனதில் பயமும் இல்லை எனக்கு;
கொடிய வசைமொழிகள் கூறிக்
குற்றம் இலாஇவளைக் குமைப்பை;¹
இடிடன் தலையில்விழும் காலம்
இனிமேல் தொலையில்லை; நாளை
விடிய முடியும்உன தாட்சி;
விழுஞ்து கழிந்ததுங்கள் மாட்சி. (49)

இடிஞ்து விழுஞ்ததுங்கள் சூழ்ச்சி;
இன்றே தொடங்கிற்றுங்கள் வீழ்ச்சி;
விடிஞ்து விழிப்பவர்தங் கணவாய்
வீணே கழிந்ததுங்கள் நினைவு;
முடிஞ்து சிரையில்லூருள் தேடி
முடங்கி ஒளிந்துமுக முடி
மடிஞ்து செடியதொரு தூக்கு
மரத்தில் அசையும்உங்கள் பாக்கை. (50)

“நில்லோம் இனினதையும் எண்ணி;
நின்னை அழைத்துவரப் பண்ணை
வில்லார் ஏழிற்பண்டி பூட்டி
மேலாளுங் கூட்டின்னை உய்த்தார்;
செல்வோம் உன்பாட்டரொடின் றிரவைச்
செலவிட் டிப்பழிகாரி கரவை²
வெல்வோம், நினதுயிரைக் காத்தோன்
விரும்பி வரவேற்பன் உன்னை. (51)

1. குமைப்பை -அழிப்பாய்; துன்புறத்துவாய். 2. பஞ்சம் - முகைஞம்.-கட்டி. 3. கரவை - வஞ்சத்தை.

“என்னையின் அன்னையுடன் பிறந்த
எமாறித¹ தங்கையென்றுன் மாமி
சொன்னுள்ளுர் உண்மைஅவள் வாழ்வில்.
சோரும் துயர் துடைத்துன் துணையாய்
மன் ஒும் மனைமாண்பொ டின்பம்
வழங்க உண்மாமன்மகன் வச்தான்;
கன்னி உண்காலில் அவன் காதல்
காணிக்கை வைக்கனை உய்த்தான். (52)

‘நீரில் குறைறிரக்க நெருங்கான்,
நின்மாமி தன்மகளே டெங்கும்
ஊரில் அலர்²பரப்பி உண்ணை
உள்ளாம் வெதுப்புவள்ளன் றஞ்சி.
பாரில் தனக்குநிகர் இல்லாப்
பண்பனான் நண்பருள்ளவ யென்று
தேரில் தன்வாழ்வொடுயிர் தரிப்பன்;
தேற்றுய் எனில்லடனே மரிப்பன். (53)

வந்த மருத்துவப்பெண் குத்துப்பட்ட தலைவன்
சித்தநிலை கூறல்

“போவோம் வருவை”என்றென் சிற்றுய்³
புகலும் பொழுதொருத்தி புகுந்தங் (கு)
ஆ-ஓ- என அரற்ற, அத்தை
ஆர் அங் கடித்ததுணை? என்னத்
தேவோ எனத்தினைக்கும் அழகன்⁴
தெருவிற் பவனி⁵முடித் திறங்க,
'சாவாய்' என உண்மகன் குத்தத்
தாங்கி எடுத்தினைஞர் சென்றூர். (54)

1. எமாறி-எளி தில் எமாறுபவள். “எமாளி” என்பது வழக்கு. 2. அலர் - பழி. 3. சிற்றுய்-சித்தி. 4. தேவோ எனத்தினைக்கும் அழகன்-காண்போர் காமதேவனே என்று மயங்கும் வனப்புடையவன். 5. பவனி - உலர்.

குத்தின கத்திபறித் தவனைக்
 குடுமிபிடித்துக் குட்டைக் கருப்பன்
 முத்திரு எப்பபிள்ளை யோடு
 முணங்க¹ அடித்துதைத்த போது,
 ஈத்தி விலக்குபவர் இன்றி,
 ஈயை அடிப்பதுபோல் பலரும்
 மொத்திக்² குமைக்க³ உரன் முரிச்து (55)
 மூர்ச்சித்து வீழ்ந்தனன் என்றுரைத்தாள்.

வா,வா, என்முதியள் இறங்க,
 வங்த மடங்தைனை விரைங்து
 போவீர்சம் புங்கவர்லம் பாட்டர்
 புனிதர் பொன்மாளிகையிற் புதியர்
 சாவாமற் றப்பினது நீர்செய்
 தவமென்று சாற்றுவர் அச் சாஞ்ஞோர்.
 சாவால் இளைஞரும்நும் ஈமம்
 ஈவின்று தயங்க, இவண் வந்தேன்.' (56)

என்றாள் உரைனனது செவியில்
 இனிமை உடன்னரியை சிரப்ப,⁴
 நின்றாள் என்மாமிநிலை எதுவும்
 நினையாமல், இவ்விரண்டு படிகள்
 குன்றுத ஆர்வமுடன் குதித்துக்
 குறியொன்றும் இல்லாதெல் லோர்க்கும்
 முன்தாவி வாயிலின்முன் நின்ற
 முடுதிரைப் பண்டியினுள் நுழைங்தேன். 57

1. முணங்க - அடங்க.
2. மொத்தி - அடித்து.
3. குமைக்க - துண்புறுத்த.
4. சிரப்ப - தலைவன் மயக்கத்திலும் தன் பெயரைச் சொல்லுகிறான் என்பது இனிமையையும், அவன் குத்தப்பட்டுமயக்கினான் என்பது நெருப்புப்போன்ற எரிமலையும் சிரப்ப.

தலைவரைக் காணத் தலைவி பாட்டர்வீட்டுக்கு வருதல்

சிற்றன்னை வந்தவளை டென்பின்

திரையைத் திறக்கேறிப் புகுந்தாள்.

மற்றங்கு வந்தபண்ணை மேலாள்

மாடோட்டி பின்னிருப்புப் பெட்டி

உற்றங் கிருந்தவுடன், எருதும்

ஒட்டாதுணர்ந்து விரைங் தோடி

முற்ற முதல்வாயில்¹ முன்பு

மொய்ப்போர் விலக வந்து நிற்க; (58)

யாயும்² அயலவளும் முன் னும்

யானவர்தம் பின்னும்விரைச் திறங்கி,
சாயும் சனத்திசள் அன் றங்குச்

சந்தடி இன்றிவழி விடவும்,

தோயும்பூத் தோரணங்கள் தொங்கத்

துலங்குள் தலைவாயிற் படியில்

ஆயு³ மடங்கையர்கள் விலக,

அகத்துட்புகுந்துநடக் தோமால். (59)

கடங் கடச்தகன்றங் குயர்ந்த

கோலாகலச்⁴ சதுர அறையுள்

ஆட அசைய முடியாமல்

ஆடவர்கள் ஆங்காங்கு நிற்க,

மாட மிசைமகளிர் வாய்ச்சொல்

மறந்து மகிழ்துறந்தங் கிருந்தார்.

ஆட முடியாதோர் சிறுமி

உற்றெனது கைபற்றிச் சிரித்தாள். (60)

1. முற்ற முதல்வாயில்-முற்றத்தில் தலைவாசல். யாயும்-சின்ன அன் ஜெயும், சித்தியும் 3. ஆயும் - மொய்க்கும். 4. கோலாகலம் - கொண்டாட்டத்திற் குரிய.

பின்னே அவள் அன்னை என்னைப்
 பேசாமல் பின்தொடர அழைத்து,
 “உன்னை எதிர்பார்த்துன் பாட்டர்
 ஓயர துசாவி¹ உளை கிண்றூர்;²
 தன்னேர்இல் செம்மல்³ உயிர் தரிக்க
 தவிக்கும் இடை² து பெயரைக்
 கொன்னே உருவேற்றும் வாயால்,
 கோத்ததன் அங்கைகளை முத்தும். (61)

“புகுவைஇத் தென்புறத்துப் பள்ளி;
 புனிதர்நம் பாட்டரொடும் இருவர்
 மிகுதிறல் மருத்துவர் இருந்து,
 விடலை⁴ தன்இடது விலாப்புண்
 உகுகுடல் உள்அடைத்துத் தைத்தங்
 குடலைச் சுடுஞ்சரத்தை மடக்கத்
 தகுபல சிகிச்சைகள் புரிவர்,
 தாழ்ராமல் சென்றுதவி தருவாய்”. (62)

“வாராப்பிப் பக்க அறைக் கக்காள்!
 வனிதை இவளுனது மகட்குத்
 சோராமல் நின்று துணை புரிவாள்;
 தூங்காமல் நாம் இருந்தின் கிவர்கள்
 கோராமல் வேண்டுவன கொடுப்போம்;
 கோடை இடிக்கொடுமை சம்மைச்
 சேராமல் சம்முதியர் பிழைக்கச்
 செம்மற் குயிர் அளிப்பர் கடவுள். (63)

1. உசாவி - வினவி; விசாரித்து; 2. உளைகிண்றூர்-வேதனைப்படுகிறூர். 3. நேரில் செம்மல்-ஒப்பில்லாத தலைவன் 4. விடலை - காளைப்பருவத்தான்; மணவாளை ஆமாம்.

“எல்லார்க்கு) அறம்துணைய தாமேல்,
நாலீந்து நாழினைக்குள் நம்பி
பொல்லாச் சுரம்குறைந்து, போதம்
பொலியப் புண்ணோவொழியக் காண்போம்;
எல்லாம் இறைவனருள், நம்மால்
இயல்வதைச் செய்வதும் கடமை;
நில்லாமல் நீங்கள் இனி அறையுள்
நேரே நுழைதிர்” என மறைந்தான். (64)

தலைவனை உயிர்ப்பித்துதவ தலைவியைப்
பாட்டர் வேண்டல்.

பள்ளிக் கதவைமெல்லத் திறந்தேன்;
பாட்டர் விரைந்து வெளிப் போந்தார்;
துள்ளித் தழுவிவிழி பொசிர்த்
துளியைத் துடைத்தபலோர் தவிசைத்
தள்ளி, இருத்தி, அரு கிருந்து,
தபங்கி உரைப்பர்தழு தழுத்து.
‘வெள்ளி எழுந்ததினி விடியும்;
விடலை உயிர்பிழைக்க முடியும். (65)

‘ஆன்ற எமதுகுடி விளக்கை
அவிய விடாது வெய்வார்த் தருள்வை
போன்று புகுந்தனை; இன் றனக்குப்
ழுவை அணிந்தவன்உன் அம்மான்
கன்ற மகன், எனது பேரன்
இறவா துயிர்உதவ அகத்தே
தோன்றி உனதழுத விரலால்
தொட்டால் துடிக்கும்உயிர் துளிர்க்கும். 66

வல்ல மருந்துன்று விரலும்
 வயங்கும்னின் கண் அருளும் என்று¹
 நல்ல மருத்துவரும் ஏவில்வர்;
 நாவால் அவன் உயிரும் உரைக்கும்.
 கொல்ல நினைப்பவர்தம் கொடிய
 குணமுங் கருத்தும்லன தன்னை
 சொல்ல உணர்ந்திருப்பை, அருள்வாய்,
 தொழுதின் கிரப்பன்றனை நானும். (67)

நாணிச் சணங்கில்லுவன் இறப்பான்,
 நாங்கள்ளல் லோரும்உயிர் துறப்போம்;
 பேணி அருளுவதுன் பெருமை,
 பெண்மைப் பிறப்புரிமை அருளே;
 காணி² விருமபிக்குடிகேடர்
 காளைனன் கான்முளை³யின் உயிரை
 வீணில் அழிக்கமிக விழைவார்;
 விளக்கை வளர்த்திருளை விலக்காய். (68)

அருளும் அறனும்இரு விழியாய்
 அறிவு முதிர்ந்தொளிரு முகத்தில்
 மருளும் துயருமலைந் திருள,
 மார்பைக்கண் நீர்க்னைக்க மறுகி,
 வெருளு மதலைன அழுது
 விம்மி என் மோவாயை வருடி,⁴
 “தெருளன் உரைதருவை, எங்கள்
 தெய்வம்நீ அன்றிஇலை”, என்றார். (69)

1. உடல் அயர்வை அவள் வீரலும், உள மயர்வை அவன் கண்ணருளும் முறையே தீர்க்கவல்ல மருந்தாகும் என்பது மருத்துவர் கருத்து; உணர்விழந்து மயங்கிய இளைஞன் புலப்பழும் அதைக் குறிக்கும்; அவ்விரண்டையும் உதவி, அவளையிரப்பித்தருளுமாறு யானும் இரக்கின்றேன், என்று பாட்டர் அவளை வேண்டினர்.
2. காணி - நிலம். 3. கான்முளை - வழித்தோன்றல்; வாரிசு.
3. உருடி - தடவி.

இயல்வதை முயலத் தலைவி உடன்படல்

பொங்கி எழும்துயரும், பாட்டர்
புகன்ற அவலூரைத் துயரும்,
தங்கி நிலையாதென் ராணின்
தடையை உடைத்தெறிய எழுங்கேன்,
எங்கும் இருங்கவரை மதியேன்,
எம்மான் பெரியர் அடி வீழ்ங்கேன்.
மங்கும் உணர்வொடந்த முதியர்
மடியில் முகம்புதைத்தங் கழுதேன். (70)

‘கரியை அரியிரப்ப துண்டோ?’
நாயேற்கும் ஆணை அற மன்றோ?
சரியை கிரியை தவ மூன்றும்
தம்மில்லூச் செம்மல்லயிர் தரிக்கப்
புரியும் துணையனில், எம் இறையைப்
போற்றித் தவங்கிடப்பன்; அண்ணல்
அரிய உயிர்ப்பிரிவ தாயின்
அதற்குமுன் அவியும்னன் ஆவி. (71)

‘காலை எனதுயிரைக் காத்த
காளைன் தீயவுடல் தீட்டால்
மாலை உயிர்துடித்து வருங்க,
வாளா அமைஞ்சிருக்க மாட்டேன்.
வேலை வளைஞ்தபுனி மீது
‘வெல்லும் அறம் எனுஞ்சொல் மெய்பேல்,
பாலை¹ என்பாற்படுத்தி, ஏந்தல்
பல்லாஸ்டு வாழ வரம் பெறுவேன். (72)

1. பாலை - ஊழை

‘பெற்றூர் இருவரையும் இழந்தேன்,
இழை யொடுபழியும் உழந்தேன்.
உற்றூர் எவரும் இலன், இவர்னன்
ஊழை எதிர்த்தணக்கென் உயிரை
மற்றூர் அறியாமல் காலை
வழங்கி மறைந்ததற்கிம் மாலை
செற்றூங் கீடுசெம்மல்லயிர் உண்ணைத்
தினவும்² விதிசெகுக்க³ முயல்வேன். (73)

‘மதனர் உடல் செகுத்த சிவனை
முறக்க அவருயிரைச் செறுக்கும்⁴
அதமர் உறவினள்ளன் ரெண்னை
ஆறும் விழுங்கவெறுத் திடுஇன்
முதவிக் கரைசேர்த்த உம்பல்⁵
உயிரைப் புரக்கப்பலி யாய்னன்
சதம் இல்⁶ உயிர்கொடுக்கத் தாழேன்,
தாளைப் பிடித்தெமனைத் தடுப்பேன்’ (74)

என்ற எனைவாரி எடுத்தங்
கிறுகத் தமுவிக்கையைப் பிடித்துச்
சென்றந்தப் பள்ளியறைக் கதவைத்
திறக்க, மருத்துவரும் எழுந்தார்.
“நன்று தரும்லனது வருகை,
நாங்கள் இனி இருக்க வேண்டா;
இன்றிங் கிருந்து மருந்தாய்இவ்
ஏந்தல் உயிர்தழைய இழைப்பாய். (75)

-
1. செற்றூங்கு - சினங்கதுபோல 2. தினவும் - சொறி எடுக்கும், பரபரக்கும். 3. செகுக்க - அழிக்க; 4. செறுக்கும் - கொல்லும் 5. உம்பல் - களிறு; ஆண்யாளைபோல்பவன்). 6. சதம் இல் நிலை இல்லாத.

அருகிடுந்து தலைவனை அருமை செய்து
உயிர்ப்பிக்க தலைவியை மறுத்துவர் வேண்டல்.

“கரும்பு மொழியொ டெழில் அறிவும்
கரைஇல் பொறையும் மிகுடையாய்,
விரும்பி இவ்வேள்ளனது பெயரை
வினிக்கும் பொழுது மிகும் அன்பு
கரும்பல் இனியவுரை சாற்றித்
தடவில், தளிர்க்கும் இவர் உயிரும்;
அருமடி மலரும் முகமுறுவல்,
அசைய விடாமல் அரு கமர்வாய். (76)

‘வெளியில் இருப்பம், எமக் கிவளை
விடலை விழித்துளத்தில் உணர்வு
தெளியில் தெரிக்கடூடன் அனுப்பாய்,
தேறி விழிப்பர்இனி விரைவில்;
அளியும் நிரம்பி அறி வுடையாய்;
அன்பை இனிமறைக்க வேண்டா;
களியில் தழையும் இவர் உயிர்உன்
கருணை மழைக்குறையின் முளியும்’.² (77)

என்று மருத்துவப்பெண் உடனே
என்னை நிறுத்தி அவர் மூவர்
சென்று வெளியேறத், தினைத்துச்
செய்வ தறியாமல் நின்றேன்.
அன்றி³ அருகிருந்திச் செவ்வேள்
தூய உடல்தடவி அயர்வை
வென்று துயிலுணர்த்த முயல்வோம், (78)
விரைங்து தொடங்குவம்னன் ரூரைத்தாள்.

1. தெரிக்க - தெரிவிக்க. 2. முளியும் - உலரும்; காயும்; வற
ருஞும். 3. அன்றி - செருங்கி

தெளியும் குறிகண்டு மருத்துவப் பேண் விலகல்

நானும் மருத்துவப்பெண் தானும்
ஈம்பிக் கிருப்பழும் மஞ்சத்
தானக் கடையில்னிர் எதிரே
தங்கி அவர்முகத்தை ணோக்கி,
வானத் துளிவிரும்பும் புன்போல்,
வருந்தி அவர்காத்தை வருட,¹
மேனை நிலைகலைந்து வாயில்
முறுவல் முகிழ்ப்பதனைக் கண்டோம். (79)

‘அம்மா அவர்க்குணர்வு பிறந்த(து)
அருமையரை அவர்தம் செனியில்
நம்மால் உரைப்பதினி மூர்ச்சை
ணோயக்கு மருந்தனமுன் கேட்டார்;
விம்மீர், விழிப்பவர்கண் முன்னே
விழும் இலாலவகை காட்டார்;
சும்மாநான் இங்கினிமேல் இருத்தல்
தாயோர் தெளிவதற்குத் தடையாம் (80)

‘தூரத்துச் சாளரத்தின்² முன்னே
தொங்கு திரைமறைவில் கட்டில்
ஓரத் திருப்பன் துணை வேண்டில்
உடனே வருவவள்ளன ஒதுங்கி,
‘சரத் தினியவுரை அமுதம்
ஈந்து மகிழ்விளைத்தில் வேஞ்தல்
வாரத் தினியலயிர்த் துணையாய்
வாழ்வீர்’, எனவாழ்த்தி மறைந்தாள். (81)

1. வருட - தடவ. 2. சாளரம் - ஜன்னல்

தலைவன் தேளியத் தொடங்கல்

கண்கள் திறக்குமுதல் எதையும்
காணுமலே பரவை யாடி,
பண்கள் மிசைவிசும்பில் அறுகாற்
பறவை திரிவதென மிதந்து,
பெண்கள்க்குமண்ண அறையில் சுருங்கிப்
பிறகு புலவியினில் விரிந்து
கொண்கள்¹ முகமலரில் ஆயும்
குறும்பு நிகர அமர்த் தனவே.

(82)

சொல்லும் தொடங்கி இடைமுறிவும்
தொடுத்த தொடர்மொழியும் ஆக
மெல்ல விரைவுகொள், யானும்
வெருவி மகிழ்வுமிக லானேன்.
கல்லுங் கரையாலாக் கிடையைக்
காட்டும் உரைகள் உருவெளியாய்²
அல்லல், அறவுணர்வின் உறைவை
அடுக்கி விளக்கிவெளி வந்த.

(83)

தெருளாத் தலைவனின் உருவெளிப் பேச்சு

“நீரார்? எனைக்கைக்க நினைத்தென்
கெஞ்சில் நிலைப்பவள் தன் தெய்வ
ஏரார் உருவெடுத்து வந்தீர்?
ஏமாறி நான்தொடுவ னென்றோ?
ஓரா துமைஅகற்றத் துணியேன்;
ஒருகால்னன் உள்ளம் விட்டென் உயிரைப்
பேரா திருத்தஅருள் பெருகிப்
பெயர்த்த பெருமாட்டி தானே?

(84)

1. கொண்கள் - காதலன்; கணவன். 2. உருவெளி - மயக்கத் தால் தோக்கும் பொய் உருவோடு உரைஆடல்.

“நோற்ற குரவர்தம தண்பால்
 நோதல் அறியாமல் வளர்ந்தேன்;
 நேற்றுவரை மகளிர் காதல்
 நினைத்தும் அறியானன் நெஞ்சில்
 போற்றும் அறிவுநிறை அழகு
 பொருவில் அணக்கொருத்தி புகுந்தாள்;
 ஏற்று மணக்க மனம் துணியாள்,
 எனினும் அவள் முகத்தை மறவேன். (85)

“முன்னைத் தவக்குறையின் ஈண்டு
 முறையே மனைக்கிழமை பூண்டு
 என்னைக் கணவன்னனக் கொள்ளாள்,
 எனினும் எனதுளத்தில் உள்ளான்,
 தண்ணைத் தைதீர்விழுப்பில் தாங்கித்
 தருக்கும் எனதுதவக் கைகள்
 மின்னைப் பழிக்கும்இடை மடவார்
 வேற்றூர்¹ எவருடலும் தீண்டா. (86)

“அன்னை தனைக்குழவிப் பருவத்
 தனைத்துப் புளகம்உற்ற பின்னர்,
 என்னை அடிமைகொள விரும்பாள்,
 என்றும் இளமைவளர் சூமரி
 தண்ணைத் தண்ணீரொழுக்கில் தாங்கித்
 தருக்கும் எனதுதவக் கைகள்
 பொன்னை² நிகர் அழகி எனினும்
 புரிந்து³ பிற்புடலைத் தீண்டா. (87)

1. வேற்றூர் - அங்கியர்; அயலார். 2. பொன்னை-இலக்குமியை.
 3. புரிந்து - விரும்பி.

“மண்ணில் வணப்பு மிகுமடவார்
 வாழ்வில்மகிழ் வழங்க வல்லார்
 எண்ணில் இயக்கியர்கள் உள்ளார்;
 எனினும் எனதுரணை அழித்தாள்
 பெண்ணில் பிறள்ளவரும் இல்லை,
 பேசா மட்டத்தூவள் ஒருத்தி,
 கண்ணில் அருள்மிதக்கக் கண்டேன்,
 காதற் குறிப்பிறது காணேன்.

(88)

“வானூர் மதிஇறங்கி வந்து
 வாய்பேசி முத்தமிட இல்லை
 ஏனும் அதில்இனிமை கொள்வோம்;
 எனது மனதுக்கும் இவள்போல்
 மேனுட் டழுகியரும் ரமரும்
 விழைந்து மிழன்றவருள்¹ இல்லை,
 தானால் என்றாத்தை வென்றாள்
 தரணி தனில்லூருத்தி இவளே.

(89)

படரும் மகளிர்உள்த் தெல்லாம்
 பசையும் விழைவுளதென் ரெண்ணும்
 மடமை சிறுமைதரும்; மடவார்
 மாண்பு தருவர் அறஉறவால்.
 கடவுள் தனைவணங்கு பவரைக்
 கட்டி அணைத்து முத்தக் காணேம்;
 கடவுள், அறிவுகத்துக் காட்டக்
 கண்கண்ட தெய்வம் இவள் எனக்கு

(90)

1. மிழன்றவருள் - இனிமையாகப் பேசியவருள்.

“நித்தம் தொழுங்கடவுள் மக்கள்
நினைத்த தனைத்துந்தர வில்லை.
ஏத்தும் பொருள்களுள் அவ் அவர்க்கு
நன்மை பயப்பவற்றை எல்கும்.
எத்த இடம்தருவ தென்றும்
இறைமை அறிவொடியை யாதே.
இத்தங் திகைத்தவனை விழைங்தேன்²,
திருத்தி செறிநிறுத்த நினைவாள்.

(91)

பித்தன் பிதற்றுவன்னன் ரெளிதில்
பேதை மதியர்எனை நினைப்பார்;
கத்திக் கழறுவது² வேண்டா,
காமன் எனக்ரசன் ஆகான்;
சத்தி தனக்குச்சரி பாதி
தகுந்தலூடம் சிவனும் தந்தான்.
புத்தி புனர்வில்லை, கடவுட்
போதம் பிறங்கும்அவ எாலே.

(92)

“வீழ்வு சிறப்பகிரு தலையும்
வேட்கை முளைவிலைவி ஞலாம்.
குழ்வு கருதாமல் அவளைத்
தொழுதல் சுவைமிகுக்கும் எனக்கு.
வாழ்வு வழங்கும் அறக் காதல்;
வம்பர் விழையுங்கழி காமம்
தாழ்வு தரும்;அதனிற் சிறிதும்
சந்தேகம் இல்லை’’ எனச் சொன்னார். (93)

1. விழைங்தேன் -காழுத்தேன். 2. கழறுவது - வற்புறுத்தல்;
கருக்குதல்.

தலைவன் தேற்ற தலைவி கூறல்

“அறத்தில் கணியும்லயர் காதல்,
அன்னைல்! உமதுடைமை; அந்தத்
திறத்தில்¹ உரை²குறையும் எணினும்,
சிறிதும் நிறைகுறைவில் அன்பேன்.
வெறுத்து மனங்கசக்க வேண்டா;
வீணே எனைப்புகழ்தல் மிகையாம்;
பொறுத்திர் முன்பேசாத பிழையை;
போற்றி நுமதடியைப் பிடிப்பேன். (94)

“உடலும் உயிரும்லம் துடைமை,
ஒருவாது³ எனைக்கொள்ளும் கடமை.
தொடலும் தொழுவதுவும் போதா;
தொண்டும் உழுவலும்நும் அடியில்
இடலும் எனக்கிணிய பேரூம்;
என்றும் இனிப்பிரிய வொட்டேன்.
கடலும் சிறுகவிரி கருணைக்
கடவுள் நுமதுகழல் தொட்டேன். (95)

“பெருமை நுமதுரிமை; நாணம்
பேதைன் பெண்மைமடத் தியல்பு;
அருமை நுமதுரிமை⁴ ஆதல்;
அஞ்சி அயரும்என துள்ளாம்.
ஒருமை எனதுமன தல்லால்
ஒத்த உரிமையிறி தில்லேன்;
இருமை நிலையிலும்என் உயிர் நும
எளிய உடைமைனை எண்ணீர்.” (96)

1. திறத்தில் - கூறுபாட்டில்; குணத்தில்; 2. உரை - மாற்று.
3. ஒருவாது - நீங்காமல்; விலகாமல். 4. உரிமை - மனைவி:

தெளியும் தலைவன் களியும், புலப்பழும்.

என்றேன், எனதுகரம் பற்றி

இரண்டு விழிகளிலும் ஒற்றி,

‘இன்றே பிரந்தபயன் அடைந்தேன்;

இதற்கு முனம் இதயம் உடைந்தேன்;

வென்றேன் இனிலயிரில் வெறுப்பை;

விழைந்த எனதுபிழை பொறுப்பீர்;

நன்றே கனவு-இதனை இழவேன்,

ஏனவை அடைந்துதுயர் உழவேன். (97)

‘காதற் சினியள்வரக் கருதாள்,

காணப் படும்உருவம் விருதா;¹

ஒதற் கரியள்ளலம் அருவம்,

உருவெளித் தோற்றம் இந்த உருவம்.

சாதற் குதவுகின்ற புண்ணைத்

தைத்த மருத்துவரச் சபிப்பேன்;

வீதற் குரியன்னைத் தடுப்பின்,

மிக்க துயருழக்க விடுப்பீர். (98)

‘நோவேன், அகல்வீர், அவள் அருளை

நோற்று மறுபிறப்பில் அடையச்

சாவேன்; இனிஇருப்பன் தனியே;

சகியேன் பிறர்உறவை இனியே.

போவீர்’, எனத்தன்விழி பொத்திப்

புகன்ற அவர்ஜுதமை முத்தி,

‘ஏவீர் எனை, எதுவும் புரிவேன்;

ஏகேன், இனிப்பிரிவு தரியேன். (99)

1. விருதா - பயனற்றுத் தில்லாதது.

தலைவனைத் தேற்றும் தலைவியின் மாற்றம்

“பேதை முளிஉள்ளத்தில் அளியைப்
பெய்து களிதழைய விளைத்து,
வாதைப் படுத்திப்பின்பு மாலை
வடித்த கணையில் கண்ணி இகுத்தீர்³;
சூதை மெய் என்றுநம்பி அனுக,
சொல்லாத சொல்லித் தொல்லை மிகுத்தீர்;
மாதை வருத்தல ஆண்மை மாண்பா?
வண்மைப் பெருந்தகை நும் மகிழ்வா? 100

“செய்ய தவக்கரத்தி ஞாலே
தீண்டினன் மெய்மாச கழித்தீர்;
வெய்ய விழியினேனி வீசி
விழும இருள்முழுதும் ஒழித்தீர்;
ஐயம் அகலநுமை வருடி
அணைத்து மகிழும்னை இன்னும்
ஐயப் படுவதன்யின் அறமா? (101)
அருளா? என அணைத்தங்’ கழுதேன்.

தலைவன் தேளிந்து துணிதல்

கண்ணைத் துடைத்து நுதல் நீவிக்
கதுப்பை இழுத்து முத்தம் இட்டார்.
புண்ணைப் பொதிந்து சுற்றி இருந்த
புடைவை⁴ தனைத்தடவித் தொட்டார்.
விண்ணை இழிக்க விழிகளிலே
வெய்ய துளிவழிய வடித்தார்.
எண்ணை⁵ நிலைநிறுத்தித் தெளிந்தென்
இரண்டு கரங்களையும் பிடித்தார். (102)

1. முளி உளம்- வறண்ட உள்ளம். 2. அளி-அருள். 3. இகுத்தீர்-தங்தீர். 4. புடைவை - துணி. 5. எண்ணை-எண்ண த்தை; நிலைவை;

தேரின தலைவனின் ஆர்வ மோழிகள்·
 மஞ்சத்துப் பஞ்சணையில் என்னை
 மார்போ டைனத்திறுகத் தழுவி,
 கஞ்ச முகத்துமுகம் சேர்த்துக்
 கண்ணீரி ஏற்கதுப்பைக் கழுவி,
 “வஞ்சி! எனக்குயிரும் இன்ப
 வாழ்வும் வழங்கி அருள் தருவாய்;
 நெஞ்சில் தனிஅரசு புரிந்து
 நிலைத்த கொலுவிருக்க வருவாய். (103)

“நஞ்சிற் கொடியவர்கள் விடுத்த
 நாகப் படைநலிய மயங்கி
 எஞ்சம் எனதுயிரைத் தழைப்பித்
 தின்பப் பெருவாழ்வும் ஈந்து,
 தஞ்சம் அருளானினைத் தன்பாம்
 சஞ்சிவி’ தந்துதனி நின்றூய்.
 வஞ்சர் மனம்இடியப் பாட்டர்
 மகிழு மணந்தினிது வாழ்வோம். (104)

“அண்பே! எனதுயிர்ப்பெண் அழகே!
 அருளின் உருவுளிரும் அறிவே!
 இன்பே எனக்குதவ மலர்விட
 டிறங்கி எழுங்தருளும் திருவே!
 என்பேர்—நிலை—யிறப்பிங் கெதுவும்
 என்னென் நறியாமல் கயந்தாய்;
 நின்பேர் அருள்பெற இங்குய்த்த
 நிலைத்த அறத்திறணை வியந்தேன். (105)

1. சஞ்சிவி -மூர்ச்சை தீர்த்து உயிர்தரு மருந்து.

“திங்கள் முகத்தில் மறுஇல்லாய்!

தீம்தேன் மொழிதரவும் வல்லாய்;
நங்கள் சூலத்தவர்கள் எல்லாம்

இழைத்த தவப்பயன், நின் அருளை
இங்கின்று பெற்றனன், என் நியம்பி,

எழுந்து தழுவ முயன் ரவரை
அங்கங் சூழைய அணைத் தமர்த்தி,

“அன்புண் பெனில் துசைய மாட்டார். 106

உளங்கலந்து காதலர் தம்முள் உரையாடல்

கிழமை முழுதுமனமு நாள்கீர்

கிடப்பின் அலால் என்றயிர்க் கணக்கும்,
உழவன் மருகன்தரு புண்ணும்

ஒன்றுய்க் கிழிபடுமென் றணர்வீர்.

தழுவி அருகிருக்கத் தவிரேன்;

தாமிங் கமைந்தருள வேண்டும்,
வழுவில் மருத்துவர்க்கு சன்றி

வழங்கி அனுப்பானைப் போம்நாம்.”(107)

என்று மொழிந்து மஞ்சத் தருகே

இருந்த மணியடிக்கத் தூஶச்
சென்று திரைமறைவில் இருந்த

சிறுமி எழுந்துவரக் கண்டார்.

“இன்றிங் கிருவர்சிறு பெண்டிர்

என்னைச் சிரிக்க எண்ணாங் கொண்டார்.

வென்றி என்பங்கில்விழு விழிப்பீர்; (108)

வேண்டேனைக் கண்ணிஇவள் இழுப்பாள்.

“நொந்தேனை வந்துகரம் பிடித்து,
 நொடி¹கள் பிசி²கள்பல தொடுத்து
 செந்தேன் பிலிற்றுமொழி சிதறித்
 திகைக்க மருட்டிச்சிறை பிடிப்பாள்.
 வங்கின்த வம்பிதேனை வணக்கி
 வழக்கைத் திகைத்துவிடப் பாட்டர்
 சொந்த அடிகளுக்கெம் தொழுகை
 சொல்லி, அழைத்துவரு வாய்நீ. (109)

“மற்ற மருத்துவர்க்கும் எங்கள்
 மாருத நன்றிசொலி வருத்தம்
 உற்ற உறவினர்கள் உவக்க
 ஊறின் ரூபுமின்ததென உரைப்பை.
 குற்றம் புரியும் இந்தக் குறும்பி
 கோட்டம்³ அடங்கிப் புண்ணும் குணமாய்⁴
 கொற்றம் பெறும் வரையும் நீனம்
 கூட இருந்துதவ வேண்டும். (110)

“விரைவில் வருவை”என வேண்ட,
 வியந்து பயந்தாந்த வனிதை
 தரையில் நடவாமல் பறக்கத்,
 தாழும் என்னேடுமிக ஈகைத்தார்.
 உரையில் உவகைஉல கதனில்
 உலவித் திரியுமென தூள்ளம்
 கரைஇல் களிக்கடவில் ஆழக்
 கைதூக்கி மீண்டும் அவர் காத்தார். (111)

1. நொடி - விடுகைத். 2. பிசி - நுண்பொருள். 3. கோட்டம்-
 ரேணல்; துடுக்கு. 4. குணமாதல் - ஆறுதல்.

தலைவன் தன் வரலாறு கூறல்

“போன்ற திரும்புமுனம் உனக்குப்
புகலற் குரியங்கள், கேட்டை.
மேனுள் நிகழ்ந்தசில செய்தி
விளைவை அறியின்னை வேட்டை,
வானுள் உன்குரவர்¹ இருவர்
வயது முடியுமுனம் மாள,
தானுள் நம் இருவர் தாயம்²
தன்னைஉன் மாமிவிழை கிண்றாள். (112)

“அண்ணர் வெறுக்க, அவர் இளையாள்
அழகொ டினமைநலம் உடையாள்
எண்ணம் பிறிதாக, எந்தை
என்னைக் கருத்தரித்த அன்னை
வண்ண மயிழிலைய ஜோடு
வளங்கள் இலங்கிலங்கை நாட்டை
கண்ண³, முன்னூளில்லடன் படித்த
நண்பர் ஒருவர்துணை உற்குர். (113)

“தகவும் திறலும்பல சால்பும்
தாளாண்மையும் உடைமை யாலே
மிகவும் விரைவில்பெரும் பொருளும்
மேலோர் உறவும்உயர் வாழ்வும்
புகழும் தமதுரிமை கொண்டார்;
புதல்வன் ஒருவன்னை உலகில்
திகழப் பலகலைகள் தேறச்
சீமைக்கும் சென்றுவரச் செய்தார் (114)

1. குறவர்-பெற்றேர்; தங்கை தயயார். 2. தாயம் -உரிய சொத்து.
3. நண்ண - அடைய; சேர.

எந்தைக் கிளையள், என தத்தை,
எம்மோய்க் கிளமைமுதல், இனியள்,
சிஂதை உவக்குமலயிர் நண்பள்,
செய்யோள் தன்தோழியொடு தமையர்
விந்தை கயந்துபுரி அண்ணி
நீரூம் பகைவெறுத்து, நீர்சுழ்
விந்தை வளத்திலங்கை சென்று
விரும்பும் மகன்கள்ற தறிந்தாள். (115)

ஒதம்¹ உடல்பிரிக்க உயிர்தான்
ஒன்றி உணர்வுசெறிந் துவங்து,
காதல் கெழுமி² அண்ணி மகற்கு
கற்புக் கமழ் அறஙல் துணை
ஈதல்தன் நட்புரிமை என்ன
எண்ணித் தவங்கிடந்தென் அத்தை
மாதர்க் கரசிழைப் பெற, அம்
மாமிபட் டாடையில்கண் வளர்ந்தாய்³. 116

“கரும்பு மொழியள்ளன தன்னை,
கரையில் அருளுடையள் என்னைத்
திரும்பப் பழம்பெரிய நாட்டில்
சிறந்த நிலையடையக் கான
விரும்ப, விலக்குகிலர் எந்தை;
வினையும் நழைக்கூட்ட வேண்டி
அரும்பு ஜலன்உதவு பதவி
அளித்ததிந் நாட்டரசில் எனக்கு. (117)

1. ஒதம் - கடல். 2. கெழுமி - மல்கி; மிகுங்து. 3. “பிறந்த மரு
கியர்க்கு ஆடை விரித்தல், சிறந்த மகனுடைய மாமியர் பரிசம்,”
என்பது தமிழக வழக்கு:

“என்பு சூழமுயன்னோத் தமுகி,
 ‘எங்கள் சூலத்தலைவர் சான்றேர்
 துன்பு தெரியாத பெரியார்,
 தூயோர் என்னதுமுது தந்தை
 முன்பு வணங்கி, எங்கள் பணிவ
 முகம்¹ ஞாடு வழங்கி, வாழ்த்தோ
 டன்பு பெறுவை; பிறகங்குன்
 அத்தை மகளொருத்தி, தமியள்² (118)

“துயரும் நிலையில்வளர் மாஜீச்
 சுற்றித் திரியுமொரு சிறுத்தை³.
 அயரும் சிறுமிதனை அவள்கள்
 அம்மானும் மாமியும்வங் தழைக்கப்
 பெயரும் விருப்புடையர்; நானும்
 பேர விடாதுபல தடைகள்
 உயரும், எனினும் இனி விரைவில்
 உறவர்னன உரைப்பை’ என்றார்,” (119)

“உற்றேன் நெருநல்லூந்தச் சூழல்;
 உன்னை அறியாதுன் அருளும்
 பெற்றேன் விடியுமுன், நம் பெரியார்
 பெருமை உடன்டினைஞர் திறனும்
 கற்றேன்; களிமகன் கையால்உன்
 கற்பின் மணம்கமழும் காதல்
 துற்றேன்⁴; உன்சிற்றவையும் இன்று
 சொற்றுள் உனதகுமை நன்று. (120)

1. முகமன் - உபசாரம். 2. தமியள் - தனியள்; துண் அற்றவள்.
3. சிறுத்தை-சிறுபுலிபோலக்கொடிய மாமி.
4. துற்றேன் - துய்த்தேன்; நுகர்ந்தேன்.

ஆட்டைத் திதிபதிக்குக் கொடுத்தாள்
 அடக்க முடியாத வயவு
 வாட்ட, வயிறுமுப்ப, உன்பொன்
 மாமி தலங்கள்தொழு நினைந்து,
 வீட்டை விடுத்துவெளி யேறி,
 வேண்டா மகவைக்கரு வுயிர்த்து,¹
 மாட்டை அடிப்பன்கைமைத் தங்கை
 மகனுய் வளரவிட்டு வந்தாள். (121)

“ஆண்டு சிலகழிந்து தானே
 ஆண்டு வரும்சிதியை ஆள
 வேண்டும் குடிக்குமகன் என்று
 விலைக்குத் தாங்பெற்றவைனை மீள
 கண்டு சுவிகரித்து வளர்க்கும்
 எம்பி எனக்குநினை உதவத்
 தாண்டு வினைதுரப்ப இன்று
 சூழாது குத்தினதென் முத்தி. (122)

தலைவன் தலைவினலம் பாராட்டல்

வானே வறுமையுற எனக்கு
 மகிழ்வு மழைக்கும்விழி மடவாய்!
 தானே தனைனனக்குத் தந்து
 சாகும்ஹயிர் தழைக்கக் செய்தீங்
 தேனே! என்உள்ளமலர் உறையும்
 திருவே! மனவனத்தில் உகரும்²
 மானே! உயிர்குளிர ஒளிரும்
 மதியே! எனதுபுது வாழ்வே! (123)

1. கருவுயிர்த்து - ஈக்ரு; பெற்று, 2. உகரும்-துள்ளி விளையாடும்

“கண்ணே! களிவெறியை ஊட்டாக்
காதல் ஈறவில்லை கண்டே!
பெண்ணே! பிழைக்கவைத்தென் உயிரைப்
பேணித் தழைக்காருள் மழைக்கும்
விண்ணே! விழியில்லறை பாவாய்!
விரல்கள் உளரா¹என் உளயாழ்ப்
பண்ணே² பரிச்தெனது கையைப்
பற்றி மணப்பன்னனப் பகர்வாய்.” (124)

என்ன உரைத்தெனது கண்ணில்
இதய மொழிபடித்து³ மகிழ்ந்தார்.
“தன்னாங் தனியிருந்து சாம்பித்
தவிப்பள் தனக்குமகிழ் ஊட்டிச்
சின்னஞ் சிறியள்ளும் தினோக்கச்
செய்தீர்க் குரியள்”எனச் செப்ப,
உண்ணஞ் சிவக்கமுத்த மிட்டார்;
கதவு திறக்கக்கையை விட்டார். (125)

தலையக்களைப் பாட்டார் வாழ்ந்தல்

முன்னம் புதுந்தமுது பாட்டார்
முறுவல் உடன் அருகில் வந்து,
“என்ன தவமநமது முன்னேர்
இயற்ற, இவள்உனக்குன் உயிரும்,
இன்னல் ஒழித்துவகை எனக்கும்,
சயப் புதுந்தனள் இன் நிங்கிக்
கன்னல் மொழிக்குக்கண்ணி தந்தாய்.⁴
காதல் மணமும் இனித் தருவாய். (126)

1. விரலின் உளரா - விரலால் தடவப்படாத.
2. பண்ணே! - இசையே!; கீதமே.
3. கண்ணில் இதயமொழி படித்து -
- “ஊன்னை மணப்பன் எனப்பகர்வாய்” என்ற தலைவன் வேண்டுகோருக்கு, தலைவியின் உள்ளம் உரைக்கும் உடன்பாட்டை அவன் (கண) “நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் குறிப்புரையால்

“கேட்ட வரத்தைமுனம் கொடுத்தாய்;
 கேட்கும் வரமும்இனிக் கொடுப்பாய்;
 ‘பாட்டன் விருப்பம் உறமென்றுய்’;
 பரிச்திச் சிறுவன்முகம் பாராய்;
 வீட்டில் விளக்கெரிய மணப்பை.
 வெறுப்பின் விடலையி ரணைப்பை
 கூட்டித் திருவருளும் இன்று (127)
 கொடுத்த மணம் இதனக் கொள்வாம்.

“முன்னை அறம் முடிந்த முடிச்சு;
 மூர்க்கர் இதை அவிழ்க்க முயன்றுள்
 பின்னை அறம் அழிக்கும் அவரை;
 பேரர் இருவிரும்ளன் கண்முன்
 மன்ன மனந்துசெய்ய வேனும்
 வள்ளியும் போல்இனிது வாழ்வீர்”
 என்னனன் கைவெடுத்தங் கெழிலார்
 ஏத்தல் கையில்கொடுத்து மகிழ்ந்தார். 128

“எனக்குப் புதல்வர் இலை; எம்பி
 தனயர் இருவருளும் முத்தோன்
 தனக்கு மீனைவியர்கள் இருவர்
 தமக்கும் வயிற்றைக்கத் தன்முன்
 வினைக்கு வருந்தி அவன் இறந்தான்;
 மிடுக்கன் இளையன் அறம் பிறழான்,
 உனக்கு முதற்குரவன், எங்கள்
 உறவை வெறுத்திலங்கை சென்றுன். (129)

தலைவன் அறிந்து மகிழ்ந்தான். 4. கண்ணி தருதல் - தலைவன் தலைவிக்குத் தன் காதற்குறியாய் பூங்கொத்து அவ்வது மாலை தருதல், அதை துறை வழக்கு. மாலையில் அவள் குழலில் அம்பால் அவன் மூல்லைக்கொத்தைச் செருகின்றத, “கண்ணி தந்தாய்” என்று சுட்டினார்.

“கொழுநன் இறந்துமகன் இல்லாக்
குறையை நிரப்புவன்னன் றெங்கள்
வழுவும் பழியும் அனு காத
மரபைக் கெடுக்கிடுவள் மாமிழு
முவன், அழகன், அவள் இனத்தான்,
உறவு தகவெதுவும் இல்லான்
வழியில் கயவன்னாரு மகனை
வாங்கி உரிமைசெய்து வளர்ப்பாள். (130)

“பொல்லா அறுதலிகள் வளர்த்த
பொருவில் கழுதைமகன் இன்று
எல்லார் மனங்கொதிக்க இழூத்த
இழிந்த கொடியநெடும் பழியை
நல்லாள் இவள்துடைத்த நன்றி
நம்பியோடு நாங்களென்றும் மறவோம்.
பல்லார்முன் மூல்லைஇவட் கணிந்தான்,
பாரோர்கள் வாழ்த்தஇனி மணப்பான். 131

“மண்ணி¹க் கிளர்மணியில் ஒளிபோல்
மடந்தை இவளுத்தில் நியும்,
கண்ணில் உறைபாவை போலக்
காழ்த்தங்காதலற உளத்தில்
பெண்ணிற் சிறந்ததிலுள் தானும்,
பேராது நின்றெந்றும் பிறங்கி
எண்ணில் அடங்காத இன்பம்
இருவிரும் எய்திடுவீர்” என்றார். (132)

1. மண்ணி - கழுவி.

பெரிய மருத்துவர்கள் பின்னே
 பெண்டிர்கள் மூவருடன் நுழைந்து,
 உரிய முறையில் அவர் கையும்
 உரானும் வருடிமுகம் நோக்கி,
 ‘எனியும் அனல்லடவில் இல்லை,
 இனிய பழத்தினெடு பாலும்
 பிரியை இவள் இருந்து தருக;
 பேசா துறங்கும்வகை புரிக. (133)

“நாங்கள் இனிஇருத்தல் மிகையாம்,
 நாள்தோறும் வந்திவரைப் பார்ப்போம்.
 நீங்கள் இனிக்கவல வேண்டா;
 நீங்காது பெண்டிர் இவர் இருவர்
 பாங்கில் இருந்திவர்க்கு வேண்டும்
 பணிவிடை செய்துவரப் பண்ணீர்.
 ஏங்கும் இளைஞருக்கிச் செய்தி
 இயம்பி அகல்வம்னனச் சென்றூர். (134)

சித்தி அவரை வரப்பத்தல்

சித்தி¹ அனுகின்னை முத்தி,
 ‘தெய்வம் உனக்கிவரும், உன்னை
 நத்திப் புலம்பும் இவர் தமக்கும்
 ஈல்கும்இந் நன்னாளில், நீவீர்
 பத்தி யுடன்கடவுள் இன்றும்
 பாட்டார்தம் வாயாலே பணிக்கும்
 புத்தி மொழிபோற்றி பணிந்து
 பூவும் மணமும்னன வாழ்வீர். (135)

1. சித்தி - அன்னையுடன் பிறந்த தங்கை (வழக்கு).

'அத்தை மகள் தமியன், நும்பால்
அளவில் அன்புடையவள் இவட்கும்
ஒத்து நிலைத்தன்பு தருவீர்;
ஒருமை உளமுடையன், சிறிதும்
சித்தம் திரிவிர்ளனில் தரியாள்;
தீமை அனுகாமல் ஒம்பி,
நித்தன் அரூள்பெறுவீர்' என்றால்;
நேச முடன் அவர்கை தொழுதார். (136)

'பாலைப் பருகிடுனி உறங்காய்;
பார்க்க விரும்புபவர் நாளைக்
காலை வருவர்; இங்கு நம்பி
கட்டில் அருசிரண்டு படுக்கை
சீலை¹ புதிதுவிரித் தின்தச்
சிறுமியர் இருவரும் துயில
வேலை முடித்துவெளி யேறீர்,
விரைதீர்,' எனப்பாட்டர் அகன்றார். (137)

வேலை முடியுமுனம் ஒருத்தி
வெள்ளி வள்ளத்திற் பாலும் கொணர்ச்தாள்.
மாலை முதற்பொழுது கழிய
வாங்கி அதொன்கொடுக்க உண்டார்.
பாலைக் கொணர்ச்தபணிப் பெண் எம்
'பாட்டர்தம் பக்கத்தில் ஒருத்தி
சீலை முன்தானை கண்ணில் ஒற்றித்
திகைத்தங் கழுதுநிற்பள்' என்றால். (138)

1. சீலை - துணி.

மாமியைத் தேட அவள் பணிப்பெண் வருதல்

வாயிற் கதவைமெல்லத் திறந்து
வடியுங்கண் ஸீரோடு மாமிழை
ஏய புரியும்பணிப் பெண் வங்
தெண்காதிற் பையக் குசு குசக்க
மாயம் மறைஅறிய விரும்பா
மாண்பு மிகுந்தமனச் செம்மல்,
'தூய உளத்தள்ளன தண்ணை
துணைகொண்டு போய்வருதி,' என்றார். 139

'ஏகல் இருத்தல்இவை இரண்டில்
எதுவும் துணியகிலன் நானும்,
ஆக முடிவுமது பாட்டர்க்
கறிவித் தவராணை பெறுவன்.
போக விரும்புகிலன், எனினும்
போய்விரைவி லேதிரும்பி வருவேன்;
சக விடை, சிறிதும் தாழேன்,
இங்கெனிது நீர்துயில வேண்டும். (140)

'ஏகேண், இனிசுறங்குவேன் என்
றியம்பி உறுதிசொலின் அல்லால்.
மீகாண்நீர், என்மனதுப் படகு
மிதப்பதும் தாழுவதும் நுங்கை
ஏகாதி பத்தியத்தில் இருக்கும்;
என்றவர்தம் கையெடுத் தென் கண்ணில்
நோகாமல் ஒற்றி முத்தி வைத்து,
நுடக்கி நடந்து வெளிப் போக்கேன். 141

என்னை என்கிற்றன்னை யோடே
ஏவற் சிறுமியும் பின் தொடர,
தன்னைத் தவிரப்பிறர் அனுகாத்
தனித்த தவிசிருந்து பாட்டர்,
'உன்னை உன்மாமி உழை யாள்டவர்
துள்ளே புகுஞ்தழைத்த செய்தி
என்னை? அவள் இனிய மகனுக்
கேதம் இனினதுவும் உண்டோ?' (142)

என்றென் முகம்ணோக்கி எழுந்தார்;
என்னேடு தன்அறைக்குள் நுழைந்தார்.
'இன்றிங்கு நீவந்த பின்னை
என்ன புதுக்கொடுமை சூழ்ந்தாள்?
துன்றி உனைஅழைக்கத் துணின்து
தூதிவளை இங்கேரம் அனுப்ப
நின்ற மருமம்அறி யாமல்
நிபோகச் சம்மதிக்க ஒல்லேன். (143)

'வந்த வனிதையிடம் துருவி
வாய்க்கிண்டி மெய்முழுதும் அறிவோம்;
அந்தச் சிறுமியைஇங்க கழைப்பை,'
என்றார். அவளும்உடன் வந்தாள்.
'வந்தி² மகன்னிலைமை என்ன
மட்டில் இருப்பதென உரையாய்;
கிந்தை திகைத்தமுவ தேஞே?
செய்தி புகல்வை, 'எனப் பணித்தார்.(144)

1. உழையாள் - அனுக்கப் பணிப்பெண். 2. வந்தி - மலழி

மாமியைக்கானுத பணிப்பேண் மறுகுதல்.

‘பெம்மான்! நுமதுதிரு முன்னே
பேசத் துணிகிலன், நம் அடியாள்.
எம்மான்¹ உறங்கிவிழித் ததன்பின்
எழுந்து வெளிடலவச் சென்றூர்,
தெம்மாடி ஏழை பிற கவரைத்
திரும்பி அகத்துவரக் காணேன்.
அம்மாளை மாலையிற்சின் னம்மை
அங்கிருந்து வந்தபிற கறியேன். (145)

‘எந்நானும் எங்கும் அவர் ஏகார்;
இன்றிரவு மாடியையும் ஸ்ட்டி
சன்னானும் போதும் ‘மனைவிளக்கை’
நாண்மலர்கள் தூவிந்றும் புகையால்
சொன்னாறும்² தோத்திரங்கள் பாடித்
துதிக்கும் வழக்கம் அதை மறந்து
இந்ஸேர மாகியும்தம் வீட்டில்
இல்லாமற் போனவிதம் அறியேன். (146)

‘கோவில் குளங்களிலும் தோட்டம்
கொல்லைப் புறங்களிலும் பார்த்தோம்.
ஏவிப் புறத்தனுப்ப உழவன்
இன்று முழுதும்வர இல்லை.
ஆவி துடிக்குதவர் தம்மை
ஆற்றேராம் சோலைகளில் தேடத்
தாவித் துருவுவர்தம் துணையைத்
தந்தருள வேண்டும் அடி தொழுதேன். 147

1. எம்மான்-என்தலைவன் - எசமான் 2. சொன்னாறும்-சொல்+
காறும்; அதாவது, (கடவுள்)மொழிகமழும்

‘பெற்றுப் பிழைத்தவர்கள் எல்லாம்
பேசாமல் போய்விளிந்து கொண்டார்.
உற்ற உறவினருள் கண்பர்
ஒருவரும் இல்லை அவர்க் கூரில்.
மற்று வசை வசவு சொல்லி
மனதைக் கசக்கவைக்கும் அம்மாள்
குற்றம் நினையாமல் ஈடுப்பு
கொள்ளும் பெருமையார் சின் னம்மாள். 148

‘சின்னம்மை தண்ணைமைக் கனுப்பித்
தேடுபவர் தங்களுக்கும் ஆணை
சொன்ன பிறகைமுவன் அல்லால்
சும்மா தொழுதகன்று போகேன்.
அன்னம் எனக்கவர்கள் பல்லான்
டளித்து வளர்த்தவர்கள், அல்லல்
இன்ன வகையினதென் ரெணக்கும்
எள்ளளவும் சொல்லாமற் சென்றார். (149)

‘என்ன வகையில்லை அவரை
என்றெங்குக் காண்பன்னன அறியேன்.
சின்னம்மை ஆவதுடன் வந்து
செய்வன தேர்ந்தாணை செலுத்தி,
இன்ன திவர்ப்புரிக என்ன
ஏவாமல் இங்கிருப்பின், எளியேன்
தண்ணாக் தனியிருந்து செய்யத்
தக்க தெதுவுமிலை, என்றாள். (150)

பாட்டர் மறுமோழி

‘திருட்டுக் கழகனும், உன் எசமான்
 தீய கொலைக்கும் இன்று காவல்
 இருட்டுச் சிறைஅறையுள் இருப்பார்;
 இரவு கழிந்தபிற கின்தத்
 தெருட்டுக் குத்தேராத கயவர்
 சிறையைத் திறந்துவிடச் செய்வேன்.
 உருட்டுப் புரட்டுழவன்உடன் உன்
 உல்லாசப் பேர்வழிழும் வருவான். (151)

‘எல்லை இலாதபல கொடுமை
 இன்றிங் கீழழத்தவள்உன் அம்மாள்,
 தொல்லை இனிஎதனைச் சூழ்ந்து,
 துயரம் இவள்உழக்கச் செய்ய
 அல்லை²ப் பயணபடுத்தக் கருதி,
 அழுதுவங் திங்கிவளை அழைக்க
 வல்லைநீ என்றறிந்து மருட்டி
 மறைந்தவள் நங்கொழிந்து போனாள். (152)

‘கொஞ்சம் மொழிகள் சொல வல்லாள்,
 குடிலை³, அடுப்பவர்கள் தண்ணைத்
 தஞ்சம் அடையவைப்பள்; முடிவில்
 தவிக்க அலைத்தவர்கள் சாக
 நஞ்சம் தரும்மனத்தள், அஞ்சாள்,
 நாணே அறிகிலள்உன் அம்மாள்;
 அஞ்சம் எண்ணஞ்சம் அவள் வஞ்சம்;
 ஆத வினால்இவளை அனுப்பேன். (153)

1. பேர்வழி - ஆசரமி; ஆள் (வழக்கு) 2. அல்லை - இரவை;
 இருட்டை. 3. குடிலை - வஞ்சகி.

‘எங்கள் அனைவரையும் இகழ்வாள்,
இந்தச் சிறமிலளம் அகழ்வாள்
பங்கில் இரக்கம்இலை எனக்கு;
பாரில் அவளிருப்பள் ஆகில்
எங்கும் தூழுவிஅவள் தன்னை
இரவே இழுத்துவரச் செய்வேன்.
கங்குல் கழியுமுனம் வருவாள்;
கானு விடின்இழுவு தருவாள். (153)

‘சாடித் துருவிடவிட வதன்முன்
தரணி மிசைஇருப்பின் அவளோத்
தேடிப் பிடித்துவரத் தக்க
திறலும் அறிவும்உடைய வரை
சாடித் தரும்படிக்குச் செய்வேன்;
நானும் இவளும்வர மாட்டோம்;
வாடி அழுவதனை விடுத்து
வழிவரு பவர்க்குரை,’ என்றார். (155)

பாட்டரிடம் சித்தி முன் நிகழ்வு கூறல்
பேசாமல் கேட்டுகின்ற சிற்றுய்
பெரியார் தமைவணங்கி, ‘பாவி
காசாமல் என்மகளை என்முன்
கொடிய வசைகள்சொலிக் குழமத்தாள்.
ஏசாமல் வேசைஅவள் இழைத்த
எண்ணற்ற கைதவங்கள்² எல்லாம்
ஏசம கோசரமாய்³ விரித்தேன்.
மடிந்து மனம்இடிந்து நின்றாள். (156)

1. துருவி - தேடி. 2. கைதவம் - வஞ்சளை. 3. ஏசாம கோசரமாய் - சொல்லில் அடங்காமல்.

‘பூசி மெழுகு¹ வழி இன்றிப்
 புள்ளி விவரமொடு புரைகள்²
 பாசி படருவது போலப்
 படிது³ நிறைமனத்தள் பதற
 ஊசி நுழைய இடம் இன்றி
 ஒவ்வொன்றும் சான்றுடனே உரைத்தேன்.
 ஏசி⁴ மகிழமுடி யாமல்
 ஏங்கி உளம்உடைந்தங் கிருந்தாள். (157)

‘நானும் கலனும்நுழைங் தறியா
 சச்சு மனத்தள்,நவை பறைவேன்,⁵
 பேணும் துணைபெறவும் ஒட்டேன்;
 பெருமை அழியச்சிறை புகுத
 வேணும் எனநினைத்துத், தலைமேல்
 மிகுந்த விளைப்பயனின் வெள்ளம்
 சானும் முழுமுங் கருதாமல்
 சாகத் துணிச்திருக்க வேண்டும். (158)

‘தேரில் சிறைஅலது தூக்கு
 திட்டம்⁶ கிடைக்கும்னனக் கண்டாள்;
 பாரில் இனித் தனக்கு வாழ்வுப்
 பற்றறுக்க ஈற்றுணிவு கொண்டாள்.
 ஊரில் பெரியதனக் காரர்,
 உறவின் முறையினருள் ஒருவர்
 சேரில் அவருடன்சென் றிரவே
 தெளிவு வெளிப்படுத்தி வருவேன். (159)

1. பூசிமெழுக - மழுக்க. 2. புரைகள் - குற்றங்கள். 3. படிது - வஞ்சம். 4. ஏசி - வைது. 5. பறைவேன் - தாற்றுவேன். 6. தட்டம் - நிக்சயம்; தவிராமல்.

‘மாடிக் கதவைமுதல் திறக்க
வல்ல கருவிகளும் ஆளும்
தேடி என்னேடுவரச் செய்க;
சிறுமி மருமானின் அறையுள்
ஓடி உறங்கவைத்துத் தானும்
உறங்கி, விடுந்தெழுந்து ஈம்மைக்
கூடி நிகழ்ச்சிகளை நானே
கூறத் தெரிவதுநன் ரெ’ன்றுள். (160)

பாட்டர் உடன்னமுந்தென் கையைப்
பற்றிஉண் ‘அம்மைசொல்வ துண்மை,
வீட்டில் உன் அத்தானைத் தனியே
விட்டுநாம் போவதனை விரும்பாய்.
கோட்ட மனத்தள்ளுன தத்தை
கொடியபழி அலது குற்றம்
சூட்டி உணக்கெடுக்கச் செய்யும்
சூழ்ச்சி எண்க்கடுக்கத்² துணிவேன்’ (161)

தலைவி தூயிலாத தலைவனைக் கழறல் ³

என்றென் முகத்தைஅவர் கோக்க,
எப்படியும் தங்கிவிட விரும்பி
ஒன்றும் உரையாமல் நானும்
ஓடி நடந்தறையுள் நுழைந்தேன்.
கன்று பிரிந்தபசுப் போலக்
கண்கலங்கி அத்தானும் கிடந்தார்.
சென்றென் முகத்தைஅவர் மார்பில்
செறித்துச் சிரித்திது ஈல் உறக்கம். (162)

1. கோட்ட மனத்தர் - கோணிய அல்லது குற்றமுள்ள உன் எம் உடையாள். 2. கடுக்க-ஜயப்பட. 3. கழறல் - அன்பால் தவறு : எடுத்துரைத்தல்.

இன்றும்மை நம்பிவெளி இறங்கி
 இருந்து விடியின்னைக் கெடுப்பீர்.
 என்று மருத்துவரும் நம்மை
 நாளை ஏகைப்பதொடு போமோ?
 வென்ற சுரம் உறக்கம் இன்றி
 மீளில், எனதுநிலை என்னும்?
 என்று கலங்கும்னை அணைத்தே
 ‘இரக்கம் இலாதென்னைப் பழிப்பாய். (163)

தலைவன் மறுமோழி
 ‘உறங்க விரும்பிஷிழி மூடில்
 உண்டருவம் தோன்றினை இகழும்;
 கறங்கும்¹ உளத்தில்உனை அமர்த்த
 கண்கள் திறப்பின் அழும் காண.
 பிறங்குன்² முகம் என்அகம் பொறித்தாய்;
 பேர்த்தழிக்க உண்ணுலும் கூடா.
 அறங்கள் பிறர்க்குரைப்ப தளிதாம்;
 அருகில் இருந்துறங்க வைப்பாய். (164)

‘எதும் வினவசிரும் பேண்நான்,
 எண்ணருகில் நீடும்இனி உறங்கில்
 போதும், உறக்கம்வரும், கோடும்
 போயொழியும், மீளாது; வீணே
 கோது³ கருதாமல் கருணை
 கூர்ந்தெனது கட்டில்அரு கமளி
 மீது படுப்பை, இரு வேழும்
 விடியும்வரை துயில்வம என்றார்.’ (165)

1. கறங்கும் - சழுலும். 2. பிறங்கும் - ஒளிரும். 3. கோது-
 குற்றம்:

கன்ஸிரவில், தலைவி பாட்டர் வாயுறுரயால் மாமியின்
சாவுணர்தல்

நீரில் கயல்உறங்கும் நெடிய
நிலத்துக் கழுது¹ றங்கும், நீர்குழ்
பாரில் அரவமொடு தொழிலும்
பயில்பவர் அற்றெடுங்கும் பானள்.²
ஊரில் உயிரினமும் பிறவும்
உறங்கும் இடைனன்று செவியில்
மாரில்³ துணுக்குறளன் பாட்டர்
மந்த நடைஅதிரல்⁴ கேட்டேன். (166)

பைய ரகர்ந்தறையின் கதவுப்
பக்கத்துக் காதைவைத்துக் கேட்டேன்.
செய்ய உளம்தளர்ந்து முதியர்
திவலஞும்⁵ குரவில் இது மெய்யா?
வெப்ப கொடியவள்தற் கொலையை
விரும்பி விழவில் இன்று விரைந்து
செய்யத் துணிவிவதற்கு கேர்ந்த
சீர்கேடு யாதென்று தெரியேன். (167)

‘நானுல் உயிர்துறக்க வல்ல
நல்லாள் இலள், அவள்முன் யாரும்
காலை திமைத்தகொடுங் குற்றம்
கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டம்
மானுத தூக்கு வரற் கஞ்சி
மற்றோர் அறியாமல் தானே
பேனே உயிரைவிடத் துணிந்தாள்;
இனத்தை எரிப்பதற்கு முயல்வோம். 168

1. கழுது-பேய். 2. பானள்-ஏடுஇாவு 3: மார்-மரும் (மார்பு என்பதன் திரிபு) (வழக்கு) 4: அதிரல் - அதிர்ச்சி. 5. திவலஞும்- துவலஞும்; தள்ளாடும்.

‘மதுவை விழவில்மித மிஞ்சி
 மடுத்து மதிமயங்கி மடவோன்,
 புதுவன் நெருஙல்¹இந்த ஊரில்
 புகுங்த ஒருவனைமுன் பகைமை
 எதுவும் இலாமல்லினம் அறியா
 தெல்லோர்முன் மாலை ஈடுத் தெருவில்
 கதுமெனக் குத்தினன், அக் குற்றம்
 கருதாக் களியின்²விளை வாகும். (169)

‘கொள்ளிக்குப் பிள்ளையில்லை என்ற
 குறையும் நிறையவிலை கொடுத்துப்
 பள்ளிக் கொதுங்காத பயலைப்
 பார்த்துப் பொறுக்கினவள்; அவளைத்
 தள்ளிச் சிறையில் அவன் தனிப்பில்,
 சாவுக்கும் உதவாமல் தொலைவான்.
 தெள்ளிப் புழுதிஅவள் வாயில்
 திணித்துக் கெடுத்தவன் அவ் உழவன். 170

‘காலை விடிந்தவுடன் அவள்தன்
 களிமகன் விடுதலை பெறுவான்.
 சேலைப் பழிக்கும்விழிச் சிறுமி
 சிஂ்கை அருட்கொடையிற் பெரியள்,
 மாலை முதல் அவணைச் சிறையில்
 வைத்ததற்கு மாயிதுயர்க் கழுவாள்,
 வேலை எனக்கிடுவள், அவணை
 விட்டொழிக்கச் செய்க எனத் தொழுவாள். (171)

1. நெருஙல் - நேற்று. 2. களியின் - கன்வெறியின்.

‘தான்அக் களிமகளை வெறுத்தும்,
தன்காதல் அத்தானைக் குக்திப்
போன பொல்லாங்கை¹ அவன் தனக்குப்
புரிந்த உதவினனப் புகல்வாள்.
ஈனர் அவர்கொடுமை இரிய
இன்பம் இவருறுதல் காண
மானம்² பொருமல்தன துயிரை
மாய்க்கத் துணிச்தனள் அம் மறத்தி.(172)

‘விடிந்தலடன் பிணத்தைத் தகனம்
விரைந்து செய,அவள்தன் விருப்பால்
முடிந்த சுவிகார மூடன்
மூட்டும் நெருப்பிலிட்டு முடித்து,
மடிந்த கொடியள் கருமாதி
வசையின்றி நடந்தபின், அவள்தான்
கடிந்த அழகியை என் பேரன்
கைப்பிடிக்கக் கானுவன், என் ரெழுந்தார்
(173)

அயர்வால் தலைவி துயிலல்
செத்தாள், கொடுமைபல செய்தாள்
திறத்தும் பிறந்தசிறி தவலம்,
மத்தால் உடைதயிரும் வானில்
மதிமுன் இரிஇருஞும் போல,
அத்தான் உயிர்பிழைமுத்த மகிழ்வும்
அவர் அறக் காதல்தரு மகிழ்வும்
வித்தார மாய்ப்பெருகும் உளத்தில்
வேறுஞ்ற மாட்டாமல் வீய. (174)

1. பொல்லாங்கு-தீமை, அல்லது கேடு. 2. மானம்-மாண்பிறந்த பொய் மானம்.

காலையில் காட்சியினில் அரும்பிக்
கழியும் பகற்பொழுதில் போதாய்
மாலை மலர்ந்தலாக் காதல்,
மாடுழக்க வாடுமலர்¹ நிமிர்ந்து
வேலைத் திறம்உடையன் விரகால்²
மீண்டும் மிகமணத்தல் போல,
ஆலைக் கரும்பென அன்றத்தான்
அவலம் அரைக்கப்பயன் படவே. (175)

உவப்பும் உளம்உளையும் துயரும்
ஒங்கிக் கரைகடந்த களிப்பும்
நிவப்ப, உணர்வுபல தொடர்ந்தென்
நெஞ்சை நிலைகுலைத்து மோத,
அவப்பல் நினைவலைக்கத் தளர்ந்த
அகத்தின் உரன் அழிந்தங் கிரவின்
தவப்பல் அமைதினை அயர்த்தச்
சயன மிசை அமர்ந்து துயின்றேன். (176)

த லீ வி க ன வி

தந்தை மறந்தமுகங் கண்டேன்,
தழையும் உவகையுடன் கணவில்
வந்தென் நுதல்தடவி வாழ்த்தி,
'வரன் என் மருகண்ணை வரிப்பன்,
சொந்தன் உன்மாமன்மகன், அன்பில்
தூயோன் தன்தந்தையினும் சான்றேன்
சிந்தை மகிழுற்ற துணையாய்ச்
சிறப்பும் பெறுவை,'எனச் சென்றூர். 177

1. வராடுமலர், திறம்உடையன் விரகால் மீண்டும்மணத்தல்போலவும், ஆலையிலரைக்கக் கரும்பு சாறுதவிப் பயன்படுதல்போலவும், 'அரும்பிப் போதாய் மலர்ந்த காதல், அத்தான் அவலத்தால் சாம்பி, அவர் தெளிவால் மீண்டும் அதிக மணமுற்றது' என்பது கருத்து. மலரும், கரும்பும் முறையே தனித்தனியே காதலுக்கு ஒப்புக்கூறப் பட்டது. 2. விரகால்- உபாயத்தால். 3. அவலம் - நோய் அல் வது வருத்தம்.

அன்னை, அமுதொழுகு முகத்தள்
அனுசி முகம் அனைத்துன் மாமி
என்னைக் கெடுத்தவள் இன் றிரவில்
என்தங்கை யால்உயிரும் இழந்தாள்,
உன்னை எனதருமை மருகன்.
உழுவல் உடன்மணப்பன், உவப்பை.
பின்னை¹ நி, கண்ணன் அவன், என்றும்
பேராத காதலுடன் வாழ்வீர். (175)

என்ன, மகிழ்ந்தெனது நுதலில்
இட்டாள்கின் தூரப்பொட்டும், எழிலார்
அன்னம்னன நடந்து மறைந்தாள்.
அத்தான்தன் வெண்பரிவிட் டிறங்கி,
'தன்னாந் தனியிருத்தல் மறமா?
தவிக்கும் எனைத்தனத்தல் அறமா?
கண்ணங் குழையமுத்தம் இடுவேன்,
கட்டி அணைப்பின்கையை விடுவேன்.' 179

தூயிலுணர்ந்து தலைவி தன் களவுக்கு நானுதல்

என்றென் இருகாமும் பிடித்தார்;
இசைந்து தழுவ விழைந் தென்கை
சென்றந்தச் செம்மல்துயில் மஞ்சச்
சிறுகட் கொசுவலைவென் திரையை
நன்று தடவ, விழித் தெழுந்து
நான்நானினி ஏமாறி உகைத்து,
நின்ற நிலைப்படி² மத் தங்கென்
நிலையை விளக்கொளியில் கண்டேன். 180

1. பின்னை - கண்ணனின் காதலறக்கிழுத்தியான நப்பின்னைப் பிராட்டி. 2. நிலைப்படிமம் - நிலைக்கண்ணூடி.

சேவல் சிறகடித்துக் கூவ,
 சினகர¹ச் சங்கினங்கள் சிலம்ப,²
 வாவல்³ இருளிடங்கள் தேடி
 வரனில் விரைந்திரிய, ஊரில்
 கூவல்¹தொறுஞ் சிரல்கள்² குதிக்க,
 குருவி குலவிக் குது கவிக்க,
 காவல் மறவர் பணி ஒய்ந்து
 கக்கத்துக் கம்பிடுக்கி மீண்டார். (181)

வெள்ளை மலரினங்கள் குவிய,
 விரிந்து பலநிறங்கள் பூக்கள்
 கள்ளை உருக்க, மரங் தோறும்
 களித்தெழு புட்கள்கல கலக்க
 தள்ளை³ப் பசுததொழுவில் கண்றைத்
 தாண்ணட்ட அம்மானன் றழைக்க,
 நொள்ளை⁴க்குடினைமரப் பொந்தில்
 நுழையப் புலரி⁵விளர்த்⁶ ததுவே. (182)

தலைவன் கழுவு காணல்

மஞ்சத்தில் துஞ்சபவர், கைகள்
 மார்பில் மடித்து மலர் முகத்தில்
 நெஞ்சம் நிறைந்தபெரு நேயம்
 நிருத்தம்இட, மரைலைன் வாயில்
 கொஞ்சம் அமுதொழுகு குதலை
 குலவத் தன் அண்ணெயாடும் கனவில்
 கெஞ்ச சூரவில்லளம் சுதையக்
 கிளவி⁷ சிலமொழியக் கேட்டேன். (183)

1. சினகரம்-கோவில். 2. சிலம்ப-ஓவிக்க. 3. வாவல்-வெளவால்.
1. கூவல் - குளம்; நீர்க்கிளைகள் 2. சிரல் - மீண்கெரத்திப்புள், சிச்சிலிக்குருவி. 3. தள்ளை - தாய். 4. நொள்ளைக்குடினை-குருட் இக்கோட்டான். 5. புலரி-விழயல். 6. விளர்த்தது -வெளுத்தது. 7. கிளவி-கற்று; சொல்.

கன்றி உணர்வுதுணை யாக
 நான்நுமது நன்பு சிறப் புறவு
 துண்று மதினிடமகள் காதல்
 தொடர்பின்றிச் சொன்மறுக்கத் துணியாள்
 நின்ற துணையில் அவள் நிலையில்
 நேர்மை இறந்தவள்மெய் விருப்பை
 வென்று மகிழும் வெறி எனக்கு
 விளையும் எண்ணினப்ப தேடே. (185)

‘தம்மைத் தொழுதுமகிழ் உள்ளம்,
 தாமென்றும் பேணிமகிழ் தூயள்
 செம்மைத்² திருவுடையள், நுமது
 சிந்தை நிறைக்கும்அன்பும் உடையள்,
 இம்மை இவள்விரும்பும் இன்பம்
 எதனையும் எய்துவிப்ப தல்லால்,
 வெம்மை³ என் நன்மையெனும் விழைவு
 விளைய இடம்பெறவும் விடுமா? (186)

‘கன்னல்⁴ மொழிஇவள்தன் காதல்
 கனியாமல் கன்னவைத்தென் அலட்டால்
 இன்னல்⁵ இழைத்திருப்பன் என்னில்
 எந்நாளும் நும்மகன் என் ரெண்ணை
 முன்னல்⁶ எனக்கும்அரி தாகும்;
 மூரிப் பகட்டை⁷ப்பெற்றம்⁸ ஈனும்
 என்னல்⁹, நுமதுமகன் பிழையான்;
 ஏமாறி¹⁰ நும்மருகி அல்லள். (187)

1. மதினி - கணவன் உடன் பிறந்தான். வழக்கு. 2. செம்மை நேர்மை. 3. வெம்மை - விழைவு. 4. கன்னல்கரும்பு. 5. இன்னல்-துண்பம் 6. முன்னல் - நினைத்தல். 7. பகட்டை- எருமைக் கடரவை 8. பெற்றம்-பச, 9. என்னல்-என் ஞாதீர் 10. ஏமாறி-வராறுபவள்.

‘கண்ட பொழுதவளைத் தங்கள்
காதல் மருகின்ன அறியேன்
அண்டத்¹ தமியள்ளிலைக் கஞ்சி
அகன்று பகல்முழுதும் அயர்ந்தேன்.

கொண்ட உள்ளோயின் கொடுமை
குறைய அவள்ளறவும் அன்பும்
விண்ட²சின் னத்தைத்துணை கொண்டு,
மீறும்னன் னோய்மருந்தைக் கண்டேன்.
(188)

‘வெள்ளாத் தலைவிலக்கிக் கரையில்
விடுத்த சிறுசெயலுக் கென்னைக்
கொள்ளக் குறைஇரக்கும் சிறுபுன்
குற்றம் நுமதுமகன் புரியான்;
தள்ளற் கரிய மறக் கூற்றம்
தன்வாயில் என்றயிரைப் பிடுங்கி
உள்ளம் உகந்துடைமை கொண்டாள்;
உழுவல் அவளுரிமை உவப்பேன். (189)

‘அப்பாவின் நன்மதிப்பும் தங்கள்
அன்பும் உரிமைகொண்ட அத்தை
இப்பால் எனக்குத்துணை ஈய
இறைவன் அருள்இரந்திங் கிண்ணேள்
தப்பாத காதலறம் தூண்டத்
தன்னை எனக்களித்து மகிழின்,
உப்பாதல்² என்கடைமை அன்ணே?
உள்ளம் அவள்லடைமை என்றும். (190)

1. அண்ட-நெருங்க 2. விண்ட-சொல்விய. 3. உப்பாதல் - இனி. தாதல்.

‘என்னின் எனக்கினியள், இறைவன்
 என்னுயிரைப் பெண்ணுருவம் ஆக்கி
 பொன்னின் சிலைபுனைந்து புகுத்திப்
 பொருவில் மயில்லூயலும் பொருத்தி
 மின்னின் இடைநுடங்க நடந்தென்
 வெற்றுடல் தன் மெய்விருப்புக் கிணங்க
 பின்னின் றியக்கவிடின், எம்முள்
 பேதுறுவர்² யாவரெனப் பேசீர். (191)


‘காதல் மருகியொடு நேரில்
 கலந்தவள் உள்ளாசிலை காண்டீர்;
 ஒதில் உறவும்ஹளத் தண்பும்
 ஒத்தெங்கள் நன்மைதனை விருப்பும்
 கோதில்³குணத்தர்ளங்கள் பாட்டர்,
 கோதை இவள் அருமைச் சிற்றுய்,
 தீதில் உளத்திவரை வினவித்
 தேர்வீர்நும் சேய்⁴செயலும் தெளிவீர்.
 (192)

என்று நகைத்துக்கரம் கூப்பி,
 இங்கூ விழிகளையும் குறும்பு
 நின்று மறைபச் சிறிதச்சம்
 நிழலத்⁵ திறந்து துயில் உணர்ந்தார்;⁶
 பொன்றும் இருள்புலரப்⁷ பொழில்கள்
 புள்ளுவிக்கக் கள்ளுக்கும் பொழுதில்
 சென்று திரைவிலக்கி விழிப்பார்
 செய்யமலர்க் கையிடத்துச் சிரித்து, 193-

2. பேதுறுவர் -மயங்குபவர்; ஏமாறுவோர். 3. கோதில் - குற்றமற்ற. 4. சேய்-மகன். 5. நிழல்-சாஸ்ய தோன்ற, 6. துயிலுணர்ந்தார் - விழித்தார். 7. புலர் - வாட; கெட; சீங்க.

தலையக்கள் உள்ளங்கலந்துவத்தல்

'வெள்ளாம் விழுங்கவெறுத் திடத்தாம்
 விரைந்து கரைவிடுத்தங் கென்றீர்
 உள்ளாம் பறித்துவப்பள் ஒருத்தி
 உமதத்தை மகள், என்றென் மாமிழ
 தள்ள முடியாத சான்று
 தந்தும் பழி அகற்றிக் கள்ளி
 வள்ளல் உமக்குமண மாலை
 மன்றில்லூட வைப்பன்னை மகிழ்ச்சார்.
(194)



மங்கலக்ருறிச்சி பொதகல் நிகழ்ச்சி முற்றிற்று.

அவ்வை தி.க. எண் முடிமுட்டுவாம்,
 நால் வரிசை எண்:
 தங்கிகிடை ஏண்:

விவேகாந்தா பிரஸ், மதுரை:-47 Q.H. MD44-1000.



அவ்வை தி.க. சண்முகம் நாலகம்,
நால வரிசை எண்;
நாலகம் நாலகம் 3309